4 ECONOMY

FROM PAGE 1

BOOK YOUR COPY

Call 022 24978470 SMS reachbs to 56677 Email us at order@bsmail.in

Business Standard

Insight Out

For Nahar Capital and Financia

ANDHRA PRADESH

Services Limited

Anjali Modgi

Sd/

EAST COAST RAILWAY SCRAP SALE E-AUCTION

PROGRAMME FOR MARCH 2018 FOR HEAD QUARTER & DIVISIONS Notice for the purchasers: As publishe NAHAR CAPITAL AND FINANCIAL earlier, E-auction has been started fror SERVICES LIMITED Regd. Office: 375, Industrial Area-A, Ludhiana - 141 003 CIN : L45202PB2006PLC029968, October 2012 onwards in East Coast Railwa Purchasers are hereby invited to participate i the e-auction in the website i.e. https: www.ireps.gov.in. East Coast Railway ha also opened **Pooling Account No** 32872861200 at State Bank of India, Mair E-mail: secncfs@owmnahar.com, Website: www.owmnahar.com Ph. 0161-2665000, Fax: 0161-222294 Branch, Bhubaneswar to facilitate crediting of receivables (EMD, BSV etc.) of e-auctio electronically. The schedule of e-auction for th month of March-2018 is under : Month HQ/ Date Obligations and Disclosure Division Requirements) Regulations, 2015 that lead Quarter, hubaneswar 26.03.2018 (Wednesday) 26.03.2018 (Friday) 8 26.03.2018 (Monday) Head Quarter, Meeting of the Board of Directors is scheduled to be held on Saturday, the Khurda Road 08.03.2018 (Thursda Registered Office of the Company, to 19.03.2018 (Monday) Division 29.03.2018 (Thursday Marc 09.03.2018 (Friday), 20.03.2018 (Tuesday) & 28.03.2018 (Wednesday) 2018 Waltair Division months ended 31st December, 2017. The intimation is also available 05.03.2018 (Monday), 15.03.2018 (Thursday & 27.03.2018 (Tuesday Sambalpur Division at Company's website i.e www.owmnahar.com and on the Condemned rolling stocks (Loco, Coac website of the Stock Exchanges where Vagon), Scrap rail, Miscellaneous P. Wa the shares of the Company are fittings (switches, crossings, fish plates listed at www.bseindia.com and sleepers, fish bolt etc.), Miscellaneou www.nseindia.com workshop scrap (drums, bogie frame, buffe casing, buffer plunger, turning and boring etc), Miscellaneous ferrous, non-ferrous non-metallic scrap, condemned machiner Place: Ludhiana Date: 01.02.2018 (Company Secretary)

and plants, Condemned Vehicles Condemned office equipments of Sambalpu Khurda Road & Waltair divisions and scra materials of Railway Electrifications expected to be offered on "AS IS WHERE IS' . isis. Railway adminis

Black Friday...

Delay in fiscal consolidation and a spike in bond yields could put pressure on the Reserve Bank of India (RBI) to turn more hawkish, experts said.

The central bank is set to announce its rate decision on February 7. The Centre set the fiscal deficit target of 3.3 per cent for 2018-19, higher than market expectation of 3.2 per cent.

Banking stocks were among the major losers on Friday, with the BSE Bankex slipping close to 3 per cent.

"A higher-than-estimated fiscal deficit has led to a spike in government bond yields, with the 10-year yield up 110 bps since July 2017. The government also introduced a 10 per cent LTCG. These factors point to

SHRIRAM

SHRIRAM TRANSPORT FINANCE COMPANY LIMITED

PUBLIC NOTICE

This is to inform our customers and

public at large that our branch Alwar,

located at Floor II, Roshan Tower,

Opposite to Krishi Upai Mandi Alwar.

Alwar, Rajasthan - 301001, will shift

to Floor II. Sai Arcade. 8 NEB.

Subhash Nagar, Agrasen Circle,

The Customers are requested to

contact the new branch premises for

REGIONAL BUSINESS HEAD

Alwar, Rajasthan - 301001.

likely to cap market valuations," said Saion Mukherjee, .head of India equity research, Nomura. Markets had surged in the run-up to the Budget, with the Sensex gaining 5 per cent in

higher cost of equity, which is

January. The gains were on the back of inflows to the tune of \$2 billion from overseas investors. "Budget 2018 proposals were

largely on expected lines. Sectors exposed to rural India should benefit, but there isn't much to excite an already inflated market," said Sanjay Mookim, India equity strategist, Bank of America Merrill Lynch, which has a set Sensex target of 32,000 for December 2018.

SPRINGFORM TECHNOLOGY

LIMITED

(Formerly known as New Sagar Trading Company Limited) Regd. Off : 203, A-Wing, Suchita Enclave, Maharashtra Nagar, Borivali (West),

Mumbai - 400 092

Tel. :- 022 - 2848 8089

E-mail :- sales@springindia.com

Website: www.springformtech.com

CIN NO. :- L51900MH1979PLC021914

NOTICE

Pursuant to Regulation 29(1) (a) reac with Regulation 47(1) (a) of the Securities and Exchange Board of

India (Listing Obligations and Disclosure Requirement) Regulations

2015, it is hereby notified that

Meeting of the Board of Directors of th

Company will be held on Tuesday February 13, 2018 at 5:00 PM at th

Registered Office of the Company to inter-alia, consider, approve and tak

on record of the Unaudited Financia

Results for the third quarter and nir

months ended on December 31, 2017

The information contained in th

notice is also available on the

Company as per the Insider Tradin Code of the Company which is hoste

For Springform Technology Limited

SKOPL

SKIL Infrastructure Limited

CIN : L36911MH1983PLC178299 Registered Office: SKIL House, 209, Bank Street Cross Lane, Fort, Mumbai - 400 023 Tel. No. :91-22-66199000 Fax No. :91-22-22696023

Email: skil@skilgroup.co.in Website: www.skilgroup.co.

NOTICE

Pursuant to Regulation 47 read with

Regulation 29 and 33 of the

Securities and Exchange Board o

India (Listing Obligations and

Regulations, 2015, NOTICE is

Requirements)

Disclosure

on Company

Place: Mumbai D Date: February 02, 2018

www.springformtech.com

website

's website

(Pankaj Shah

Managing Director DIN: 00945911

All the BSE sectoral indices ended with losses on Friday, with the Realty index dropping the most at 6.3 per cent. Only 295 stocks gained, while 2,548 ended with losses on the BSE. Among Sensex components, Bajaj Auto, Axis Bank, Maruti

and Reliance Industries fell the most at more than 4 per cent against inflation in the econoeach.Overseas investors net bought shares worth ₹9.50 billion, while domestic investors pulled out ₹5.10 billion, provisional data showed.

Highertaxes...

In the Union Budget on Thursday, Finance Minister Arun Jaitley has proposed to charge LTCG without any change to the STT regime, making India the only market to levy both. "Imposition of LTCG tax is the real negative from the Budget. It is wrong to assume that imposition of LTCG tax doesn't affect investors," said Samir Arora, founder, Helios Capital adding that India could lose out to other markets as investors will have to temper down their net returns.

In the recent past, overseas or pooling vehicles for numerinvestors had pleaded an ous investors. Hence, transferincrease STT instead of imposiring the tax liability to end-bention LTCG tax, which creates eficiary complicated for FPIs. administrative and compliance difficulties for FPIs, which are pool-investment vehicles like throw lot of administrative chaldomestic mutual funds. lenges. Apart from STT and

The introduction of a tax on LTCG, FPIs also don't get any LTCG will be a deterrent for forindexation benefit while comeign investors and could potenputing the capital gains. Hence, tially result in a movement of they also have the additional trading activity away from India risk of currency fluctuation." said Amit Singhania, partner, to other offshore jurisdictions such as Singapore which offer Shradul better tax rates and sophisticat-Mangaldas. ed financial products," said Nishith Desai, founder of impose LTCG tax could also Nishith Desai Associates. spell an advantage for European

Experts said another reason for panic among FPIs could be whether the 'grandfathering' provision will be applicable to them. Under grandfathering, the mark-to-market gains realized to January 31, 2018, are protected from taxes. Any appreciation in shares post January 31, would be taxed without any indexation benefit.

Indexation allows adjust-

HINDUSTAN STEELWORKS CONSTRUCTION LIMITED ment of India Undersking) (DN: U2731WW 1984 G01 026118 A. Road, Kalyani, Near Petrol Pump gartala College, Tripura (W), Agartala-04

CORRIGENDUM-IV NIT No. 135/TRRDA/HSCL/SE(P)/Ex-C/PD-III/2016-17 NIT No. 135/TRRDA/HSCL/SE[P]/Ex-C/PD-III/2016-17 The last date of Download/Sale & Submission of above tenders is extended upto 05/02/2018 upto 3:00 PM. The Technical bids of the tenders shall be opened on 06/02/2018 at 3:00 PM. Other terms & conditions shall remain unchanged. For further details please visit the PMGSY e-procurement Portal at https://pngsytenderstrp.gov.in. Advt. No.17-18/101 General Manager (Engg.)

THE RAMESHWARA JUTE MILLS LIMITED CIN: L17119WB1935PLC046111 Regd. Office: Birla Building, 8th Floor 9/1, R.N. Mukherjee Road Kolkata - 700 001 Ph. No. 033-30573700/30410900 (Extn. No. 1883) E-mail: rjm.ho@rjm.co.in

website: www.rameshwarajute.com NOTICE

Notice is hereby given in terms of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that a Meeting of the Board of Directors of the Company in the physical mode will be held on ment of cost of acquisition government have always attached utmost priority to prudent fiscal management and "One aspect for FPIs is that controlling fiscal deficit," he had

while the provision relating to said. FPIs does not specifically pro vide for grandfathering, a read-**Modicareto cost** ing of the FM's speech indicates **₹100 billion.** that the benefit should be extended to all taxpayers, states may baulk including all FPIs," said Desai. Apart from challenges from atscheme

taxation perspective, FPIs are

passed to their investors. Unlike

the popular perception, FPIs are

not a single entity but are usu-

ally pooling vehicles or act as

brokerages for their investors.

However, current taxation laws

treat FPIs as a single taxpayer as

all their trades are done through

a single demat account. But a

majority of FPIs are not funds

themselves but asset managers

also

"Tax on LTCG would also

Experts also say the move to

countries such as Netherlands

and France as favorable desti-

nations for investing in India

compared to Mauritius,

Singapore or Cyprus. Overseas

investors have choice to either to

pay taxes as per Indian law or as

per their jurisdiction country

and majority of the European

countries don't have the con-

cept of LTCG tax. Hence, FPIs

coming from these routes can

use the treaty benefits to get a

relief. However, the current

share of these countries in terms

of inflows is currently minimal

and hence majority of the FPIs

will end up paying LTCG for

now. However, in the long-term

lot of them could consider shift-

ing their bases to more tax

friendly jurisdictions, experts

Morespending...

The government seeks to ensure

that "the general government

debt does not exceed 60 per

cent," and "the central govern-

ment debt does not exceed 40

per cent of GDP by the end of

financial year 2024-2025".

Further proposed changes to

the FRBM Act also free up the

government from reporting rev-

the Medium-Term Fiscal Policy

Statement, which is released

along with the Budget, will

include an assessment of sus-

The FRBM Act states that

enue deficit.

add.

becomes

Amarchand

Of the total ₹6 bn expenditure in also concerned about how the end benefit of this tax would be the first year, the Centre's share will be around ₹3.6 billion.

Paul said it would be wrong to say that government had not allocated funds for the new health insurance scheme in the Union Budget. "The finance minister has provided ₹20 billion for the Rashtriya Swasthya Bima Yojana (RSBY) and we are also expecting to get funds from the health and education cess,' he said. The government has raised the health and education cess to 4 per cent in the current budget and is expecting to collect around ₹110 billion.

Officials said the NHPS would subsume the RSBY, which was launched in 2008, to provide secondary care to people living below the poverty line. Under the RSBY, the beneficiaries were provided health coverage of ₹30,000 per family and the cost was shared by the Centre and states in a 75:25 ratio. Of the ₹500 insurance premium, the Centre contributed ₹300 and the remaining ₹200 was paid by the respective state

governments. The RSBY, however. remained successful only on paper. Of the 50.9 million intended beneficiaries, the government could reach only 30.6 million families in 10 years. The RSBY also failed in its objective to reduce out-of-pocket expens-

"The RSBY had become redundant with states providing better insurance schemes with ₹200,000 or more. The Union government has been surrendering funds allocated for the RSBY. For the financial year 2017-18, revised estimates for the RSBY stand at around ₹4.7 billion," a health ministry official told Business Standard.

The government believes more people will be attracted to the new insurance scheme because of a rise in health coverage.

Imports will...

The automotive industry, on the other hand, has a mixed reaction to the customs duty hike announced by the government on Thursday. While component makers, including tyre manufacturers, are a happy lot, foreign automobile companies, whose volumes are low and depend on imports (such as BMW and Mercedes) are unhappy. A price hike in these categories of cars is imminent, tainability relating to the bal- experts tracking the market ance between revenue receipts said. Commercial vehicle mak-

Tyre



The Gaekwar Mills Limited

CIN : L17120MH1949PLC007731 Reg Office: 2/2, Plot-2, New Sion CHS, Swarr Vallabhdas Marg, Road No. 24, Sindhi Colony Sion, Mumbai- 400 022. Tel: 022-4018811 / 22

Email Id: gaekwarmills1928@gmail.com

Website: www.gaekwarmills.com

Notice is hereby given that in terms of th

www.owmnahar.com and on the website of the Stock Exchanges where the shares of the Company are listed at www.bseindia.com and www.nseindia.com

For Nahar Poly Films Limited Nidhi Khand Place: Ludhiana Date: 01.02.2018 (Company Secretary)

× **CAMSON SEEDS LIMITED**

Karnataka, CIN: L01200KA2013PLC069985

NOTICE is hereby given that pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, a Meeting of the Board of Directors of the Company is scheduled on Saturday, February 10, 2018. at Survey Number 75 and 129 Madagondanahalli Village, Maddhure Hobli Doddaballapur Bangalore-561203 Karnataka, inter-alia, to consider and approve the Un-audited Financial Results and other matters for the quarter and nine months ended December 31, 2017. For Camson Seeds Limit Sd/-Dhirendra Kumar Place: Bangalore Chairman and Managing Direc Date: 02.02.2018 DIN: 00301372

> TETS YOU GOIN SHRIRAM TRANSPORT

PUBLIC NOTICE

This is to inform our customers and public at large that our branch **Pune**, located at Adinath Shopping Complex, Mouje Bibwewadi, Pune-Satara Road, Pune, Maharashtra-411037 will shift to Office no 101 1st Floor, Pinnacle Panaroma, CS No. 2279, Bibwewadi, Market Yard Road. Near Bank of Maharashtra. Haveli, Pune, Maharashtra - 411037 The Customers are requested to contact the new branch premises for

heir needs **REGIONAL BUSINESS HEAD**

Regd Office: Survey Number 75 a Madagondanahalli Village, laddhure Hobli, Doddaballapur, Banga

their needs

NOTICE

SHRIRAM

FINANCE COMPANY LIMITED

Company's www.springformtech.com and or he website of the stock exchang www.bseindia.com. Further, it is notified that the windo for trading in securities of the Company would remain closed from ebruary 05, 2018 and will re-open 48 of the Board Meeting to the Stock Exchange for all the Directors, officers/designated employees of the





தெரு திட்டப்பகுதியில், தரை மற்றும்

ஏழு தளங்களுடன், 10 கட்டட

தொகுப்புகளுடன், ஒவ்வொரு

குடியிருப்பும் தலா 416 சதுர அடி

பரப்பளவில், 112 கோடியே 80 லட்சம்

ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள

960 அடுக்குமாடிக் குடியிருப்புகளை

முதலமைச்சா்எடப்பாடி கே. பழனிச

ாமி காணொலிக் காட்சி மூலமாக

தண்டையார்பேட்டையில் உள்ள சே

னியம்மன் கோயில் திட்டப்பகுதியில்,

தரை மற்றும் மூன்று தளங்களுடன்,

9 கட்டட தொகுப்புகளுடன்,

ஒவ்வொரு குடியிருப்பும் தலா 397

சதுர அடி பரப்பளவில், 38 கோடியே

39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்

கட்டப்பட்டுள்ள 464 அடுக்குமாடிக்

மதுரை, பூங்கா நகர்

திட்டப்பகுதியில், தரை மற்றும்

மூன்று தளங்களுடன், ஒவ்வொரு

சென்னை,

திறந்து வைத்தார்.

மேலும்,

குடியிருப்புகள்.

சென்னை. பிப்.2:

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, மூர்த்திங்கர் தெரு திட்டப்பகுதியில் 112 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 960 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காணொலிக்காட்சி மூலமாகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறைவிடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வீட்டுவச தித் திட்டங்களை ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை, வியாசாபாடியில் உள்ள மூர்த்திங்கா

PUBLIC NOTICE

My client Mr. K.R. Yuvith, residing

at No. 114. Baskar Colony. 3rd

Street, Virugambakkam, Chennai -

600 092 intends to purchase vacant

land measuring 10200 sq.ft. at

Thiruveedhi Amman Koil Street,



அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருடாந்திர சர்வதேச தொழில் நுட்ப மேலாண்மை விழா தொடர்பான 'குருஷேத்ரா 2018' நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உடன் அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசின் முதன் செயலாளர் சுனில் பாலிவால், தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆர்.பழனிசாமி மற்றும் அதிகாரிகள்.



சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற ரசாயன நிறுவனமான லான்செஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இடம்பெற்ற சர்வதேச லைதர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

் பெயர் மாற்றம்

சென்னை-600 100, பள்ளிக்

கரணை, 1-வது தெரு, மனோகர்

நகர், மனை எண்.73 என்ற

முகவரியில் குடியிருக்கும் திரு

மார்ட்டின் பெரைரா என்பவரின்

மகனாகிய **பெரைரா வில்ஸ்**

குடியிருப்பும் தலா 374 சதுர அடி பரப்பளவில், 5 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 76 அடுக்குமாடிக் குடியிருப்புகள்;

என மொத்தம் 156 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 1500 அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதலமைச்சா் எடப்பாடி கே. பழனிச ாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்ச ர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளா் கிாிஜா வைத்தியநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர்.ச .கிருஷ்ணன், மேலாண்மை இயக்குநா் ஷம்பு கல்லோலிகர், அரசு உயர் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருப்பூரில் பனியன் குடோனில் தீவிபத்து

கோவை, பிப். 2:

திருப்பூர் கோம்பைத்தோட்டத்தில் காங்கேயத்தைச் சேர்ந்த ஜாபர் என்பவருக்கு சொந்தமான பனியன் குடோன் உள்ளது.

இந்த குடோனில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்அலறி அடித்து க்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்த புகார் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து 3 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீராகள் தீயை அணைக்க முயன்றனா். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் குடோன் முழுவதும் பரவியது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள்தீ மேலும் பரவாமல் இருக்க சாமார்த்தியமாக கையாண்டு சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாகியது.

Notice

NOTICE

Mr.J.Jhon William, residing at 39/2

Kanchinatha Ist Street, Perambur

Chennai - 600 011, is hereby

my client Mrs.J.Selvarani,

is hereby given that

W/o

D/o.

ராஜேஸ்வரி

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்

(CIN:L72300TN1993PLC024868)

பதிவு அலுவலகம்:

எண்.18/23, 2-வது குறுக்குத்தெரு,

induction generations of the second s	
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, மூர்த்திங்கர் தெரு திட்டப்பகுதிய	ில் 112

கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 960 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் மற்றும் அதிகாரிகள்.



அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்

சென்னை, பிப்.2: வெளிநாடுகளில் வாழும் தமிழாகள், கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிகளை ஆன்லைனில் வாங்குவதற்கு வசதி ஏற்படுத்தும்விதமாக, கோ-ஆப்டெக்ஸின் புதிய இணையதள சேவையை அமைச்சர் தொடங்கிவைத்தார்.

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் பயன்பாட்டிற்காக கோ–ஆப்டெக்ஸின் புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொட க்க விழா சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சா் ஒ.எஸ்.மணியன் கலந்துகொண்டு பன்னாட்டு மின் வணிக விற்பனை என்ற பெயரில் கோ-ஆப்டெக்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தை தொடங்கிவைத்தார். 2014-ம் ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், இந்தியாவின் எம்முனையிலிருந்தும் வாடிக்கையாளாகள் கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிகளை ஆன்லைனில் வாங்கிக்கொள்ள வசதி செய்யப்பட்டது. இந்த ஆன்லைன் விற்பனை தொடங்கியமுதல் நடப்பு ஆண்டு வரை 100 லட்சம் அளவிற்கு ஆன்லைன் விற்பனை நடந்துள்ளது.

தற்போது, கோ-ஆப்டெக்ஸ் ஆன்லைன் விற்பனை சர்வதேச அளவில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வெளிநாட்டிலுள்ள கோ - ஆப்டெக்ஸ் வாடிக்கையாளா்களும், வெளிநாட்டு வாழ் தமிழாகளும் ஆன்லைன் மூலமாக கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிகளை கொள்முதல் செய்துக்கொள்ள முடியும். விழாவிற்குபின் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது: இன்று தொடங்கப்பட்ட

எல்நெட் டெக்னாலஜீஸ் லிமிடெட்

தரமணி, சென்னை – 600 113. காலைபேசி: 044–2254 1098 / 1337

ം ഉണ്ടരാവ് ല് 4: 044-2254 1098 / 133 ചെന്നെ ട്രെക്ക്: 044-2254 1955. വണ്ടെക്ട് e letet@md4.vsnl.net.in ഞ്ഞ ട്രേക്: www.elnettechnologies.cc CIN:L72300TN1990PLC019459

பல்கள் தயன் பலாமானம்பியல்குமைகள் CIN:172300TH1990PLC019459 அறிவிப்பு இதா விஷயங்களுடன் சேர்த்து 31.12.2017 அன்றுடன் முடிந்த காலாண்டுக்கான Ind AS விதிமுறைகளை பின்பற்றி தயாரிக் கப்பட்ட கம்பெனியின் தனிக்கை செய்யப்பாத திதிற்லை முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் பெறுவதற்காக எல்நெட் டெக்னாலஜீஸ் விமிடெட்கம்பெனியின் 104-வது இயக்குனாக்ள் குடி கூட்டம் 09.02.2018, வெள்ளிக்கிழமையன்று நடை பெறும் என்பது 2015-ம் வருடத்திய SEBI (பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) விதிமுறை களில், 29-வது விதிமுறை மற்றும் 47(1)(a) விதிமுறையின் கீழ் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மற்குறிப்பிடப்பட்ட தகவல் கம்பெனியின் பட்டியலிடப்படும் பங்கு வாத்தக நிறுவனத் தன் www.besindia.com என்ற இணைய தனத்திலும் கானலாம்.

எல்நெட் டெக்னாலஜீஸ் லிமிடெடுக்க

T.ஜோஸ்வா ஜான்சன் மபைனி செயலாளர் மற்றும்

பின்பற்றுகை அதிகாரி

தளத்திலும் காணலாம்.

தேதி: 01.02.2018 இடம்: சென்னை

் **பதிவு அலுவலகம்**: டி.எஸ்.140, பிளாக் 2 மற்றும் 9, ராஜீவ் காந்தி சாலை

கோ-ஆப்டெக்ஸ் ஆன்லைன் விற்பனையின்மூலம் சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் தமிழாகள் பயனடைவா். தாங்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே ஸ்கைப் மூலம் ஆன்லைனில் கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிகளை ஷாப்பிங் செய்துகொள்ள முடியும். கைத்தறி மற்றும் துணிநூல் ரகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5% ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் தொடர்ச்சியாக அழுத்தம் அளிக்கப்பட்டுவருகிறது. மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு குறித்து வெளியாகும் என நம்பப்படுகிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை ஒருநேரத்தில் நடத்துவதன் மூலம் தேர்தல் செலவு மற்றும் அரசு ஊழியாகளின் பணிகள் குறைக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ENROLMENT NOTICE After ten days of the publication of this notice and within THREE thereafter, I **K.SIVA** K.SIVARAMAN S/o. S.Kuppusamy aged 40 years Permanently residing at No.22A Nandini Baby's Nest Šriram Nagai Ramapuram, Chennai- 600 089 intend having my enrolment as an Advocate moved before the Ba Council of Tamilnadu. Bar Counci Buildings, High court Campus Chennai-104. Those who have any valid Objections may Notify the same to the Bar Council within 10 days K.SIVARAMAN

ENROLMENT NOTICE

After ten days of the publication

of this notice and within THREE

Months thereafter, I V.P.BEENA

years Permanently residing at

No.37/18, Venkat illam, Kakkanj

Nagar, Pattabiram, Chennai-72

Premkumar aged 43

பெயர் மாற்றம் இந்தியா, தமிழ்நாடு, சென்னை-600 064, அஸ்தினா புரம், திருமலை நகர், 17-வது குறுக்கு தெரு, எண்.271B என்ற முகவரியில் குடியிருக்கும் திரு. எட்வர்டு என்பவரின் மகனாகிய பிரேமராஜன் எட்வர்டு (PREMARAJAN EDWARD) என்கிற நான் (பிறந்த தேதி: 18.06.1945) இனிமேல் **பிரேம்ராஜ் எட்வர்டு** (PREMRAJ EDWARD) என்ற அறியப்படுவேன்.

பிரேமராஜன் எட்வர்டு PREMARAJAN EDWARD

பெயர் மாற்றம் சென்னை-600 091, மடிப்பாக்கம், பாலையா கார்டன், தக்ஷின் தர்ஷன் அபார்ட்மென்ட்ஸ், 2-வது தளம், S-3 என்ற முகவரி யில் குடியிருக்கும் திரு. சங்கீத் என்பவரின் மனைவியாகிய வைஷ்ணவி பாபு வர்மா VAISHNAVI BABU VARMA) என்கிற கான் புறைக்க கேரி 20 10 1990

ஹேமங் ரிசோர்சஸ் விமிடெட் IN: L65922TN1993PLC1018 பதிவு அலுவலகம்: மனை எண்.4, 6-வது அவென்யூ, ஹாரிங்டன் ரோடு, ந்துப்பட்டு, சென்னை, தமிழ்நாடு-600 031 போன்: 044-4559 0053, 044-2836 2127 பேக்ஸ்: 044-4559 0057 இ-மெயில்: cs@bhatiacoalindia.com இணையதளம்:

http://bhatiacoalindia.com/BIIL/index.htm அறிவிப்பு 2015-ம் வருடத்திய SEBI (பொறுப்ப களை பட்டியலிடுதல் மற்றும்

தேவைகளை வெளிப்படுத்துதல்) விதிமுறைகளில், 47-வது விதிமுறை யின் கீழ் இதர விஷயங்களுடன் சேர்த்து 31.12.2017 அன்றுடன் முடிந்த மூன்றாவது காலாண்டுக்கான கம்பெனியின் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் பெறுவதற்காக கம்பெனியின் இயக்குனர்கள் குழுக்கூட்டம் 10.02.2018, சனிக்கிழமை அன்று 'பிசிசி ஹவுஸ்', 8/5, மனோரமாகஞ்ச் நவ்ரட்டன் பாக் மெயின் ரோடு இந்தூர்-452 001 என்ற முகவரியில்

Thiruveedhi Amman Koil Street,		கிழக்கு சிஐடி ந		l ca	ncelling /termii	inates the ac	areement	intend having my	,		ഖക്ുഞ്ഞ വി വ					இந்தூர்-452 001 என்ற பு
Koyambedu, Chennai, in Survey	மார்ட்டின் (PEREIRA WILLS	சென்னை –	600 035.		r sale dated 25			Advocate moved		the Per (V/	AISHNAVI BABU VA					தைது. தடைபெறும் என்பது இத
No. 128/9, as per Patta, Old S. Nos.	MARTIN) என்கிற நான் (பிறந்த	அறிவ	ிப்பு		S.R.O. Kur			Council of Tamiln		ar Council	ன் (பிறந்த தேதி		மான	லச்சுடர் உ		அறிவிக்கப்படுகிறது.
28/10, 128/11, T.S. Nos. 47 & 48,	தேதி: 06.06.1975) இனிமேல்	இதர விஷ	யங்களு		.5832/2013 b			Buildings, High			னிமேல் வைஷ்	னவி வர்மா	1011 000			துறான்கைப்பருகுற்று. ஹேமங் ரிசோர்சஸ் லிய
Block No. 56, Koyambedu Village,		சோத்து 31.12.20	-		wer agent Mr		-	Chennai-104.	oount		பு வர்மா (VAISI	INAVI VARMA	ഹിന നംപ			
Aminjikarai Taluk, Chennai District,	வில்ஸ் மார்ட்டின் (WILLS				r.S.Gunasekara			Those who ha	ave ar		BU VARMA) ត		այեյներ	ų at 96	றுகவுய	அங்
rom its Owners, V. Kannan and	MARTIN) என்று அறியப்படுவேன்.	முடிந்த கால						Objections may			நவேன்.	ைறி அற்றாற				
/. Mohan, who assure clear title	பெரைரா வில்ஸ் மார்ட்டின்	கம்பெனியின்	தணிக	கை SIT	uated at Vill			to the Bar Counc				.		015000		டம்: இந்தூர் (கம்பெனி தேதி: 01.02.2018
nd vacant possession. If any	PEREIRA WILLS MARTIN	செய்யப்படாத நி	திநிலை மு		o.9, Veeraragi						வைஷ்ணவி		Phone	:: 917669	9819 IC	,gg. 01.02.2010
person has any objection in the		களை பரிசீலித்	க்க பகிவ	a (a	onamallee Tk,		° I		V.I	P.BEENA	VAISHNAVI	BABŪ VARMA				
roposed sale transaction, he or		– எடுத்துக்கொள்வத			tta as No.247	in New S.M	No.39/3A									
he may contact the undersigned					th total extent (0.25 cents. I	My client			1						
ithin a period of 10 days from the		யின் இயக்குனர்க		b	s alreadv ca											•
ate of this publication.	பொயர் மாற்றம்	12.02.2018 f	ிங்கட்கிழ		c. No.5832/20					DNY.COM LIMI					matr	imony.com
	இந்தியா, தமிழ்நாடு, சென்னை-	அன்று கம்பெ	னியின் ப		rough doc.No.					lo.94, TVH Belicia						
	600 091, மடிப்பாக்கம், 12-வது தெரு,	அலுவலகத்தில்			0		-	Towe	ər II, 10t	th Floor, MRC Na	gar, Chennai - 60	0028.				bharat matrimony
ennai P.B. RAMANUJAM &	குபேரநகர் விரிவாக்கம், ரெயின்போ	என்பது 2015–ம் வ			compelled to c			Web	site: ww	ww.matrimonv.co	m					matrimony
02.2018 P.B. BALAJI, Advocates		(LODR) விதிமுன		unu	e agreement			CIN:	U63090	0TN2001PLC047	432					
No. 22, Old No. 31,	ஹோம்ஸ், எண்.4 என்ற முகவரியில்				mpliance and											
Bhagirathi Ammal Street,	குடியிருக்கும் எனது மகள் சஹானா	விதிமுறையின் கீ	6 66 F 0	லம் an	d condition. I	further info	form that								d Unaudited Fir	
T. Nagar, Chennai – 600 017	அஜய் (எள்கீற) பத்மாவதி	அறிவிக்கப்படுகிற	றது.	the	e said sale agr	reement sha	all not be					for th	e quarter and	Nine months	ended 31st Dec	ember 2017
	அஜய்குமார் (SAHANA	ராஜேஸ்வரி இவ	ஃப்ராஸ்ட்ர		nding on my o			SI.		Deutieule	-			(Rs. in mil		
	AJAY(Alias) PADMAVATHI		லிமிடெடுக்		all be at libert			No No) .	Particula	rs (uarter ended	Quarter ended	Quarter en		
 ர்னை உயர் நீதிமன்றம்	AJAYKUMAR) (பிறந்த தேதி:		•									December	September	Decembe		
டலை உயா நத்மனற்ம .யில் மற்றும் உயில் இல்லாத	14.11.2011) இனிமேல் Given		(ଜୁ-	· · · · · · · · ·	th the said p	noperty in	ner own	∣ ∣⊨	_			31, 2017	30, 2017	31, 2016	31, 201	7 31, 2016
			G.ராமமுர்	ாத்தி dis	screation.			+	Tota	al Income from O	perations	836.59	835,95	725.13	2510.9	5 2174.11
பழக்கு பற்றிய ஆள்வரை) 200 க்ப பர்கும் குள்ள 483 (2017	Name: சஹானா (SAHANA)		நிர்வாக இயக்	தனர்	S.K	(ANNAN, B.	.A., B.L.,							+		
லேற்பு மனு எண் 483/2017	Surname: அஜய் (AJAY) என்று	'	(DIN: 00060	323)		I	Advocate				in al					
திய வாரிசுரிமை சட்டம் XXXIX of 1925	அறியப்படுவாா்.	இடம்: சென்னை –		~ [] []			2800313	2		Profit for the per		166.87	188.06	131.43	529.90	339.33
டர்பான மனுவில் 21.06.2016 அன்று ந்து போன எஸ்.காமராஜ் அவர்களின்	அஜய் குமார் (தந்தை)	தேதி: 02.02.2018			F	Enrl.No.MS1		-	· (bef	fore Tax, and Exc	eptional items)					
5து போன் எஸ்.காமராஜ் அவாகளான த்துக்கள் தொடர்பான மனு.	AJAY KUMAR (Father)	1		I L_ _	L				_							
த்துகளை எதாடாபான மனு. ஞ்சய்									Not	Profit for the per	ind before tax					
ஞசய I. எஸ்.காமராஜ்								3.				295.06	188.06	131.43	658.09	341.68
, காசி விஸ்வநாதன் கோவில்		<u> </u>		1					- (aπe	er Exceptional ite	ms)				000.00	, 341.68
,								∣ ∣⊢––						-		
ாவரம், சென்னை 600 023.					-80-	_			Net	Profit for the per	iod after tax					
மனுதாரா்	(6) 655	ில் டிரே		U 60'.				4.		er Exceptional ite		230.04	191.63	131.41	570.48	3 341.54
எதிர்		CIN: L51909TN							lanc		1113)					
.சந்தோஷம்		CIN: L519091N														
	• • • • • • •								-							
ப. எஸ்.காமராஜ்	பதிவு அலுவலகம்: ''பரத் குமார்	ர் பவன்'', எண்.617, பு	திய எண்.41	8, அண்ணா	சாலை, சென்	ന്തെണ് - 600	006.	5		al Comprehensiv	e Income	235 34	187 88	121 33	567.52	324 73
	website:wy	ர் பவன்'', எண்.617, பு ww.castletraders.in;	திய எண்.41 E.mail: cs@	8, அண்ணா)khivrajgrou	up.com		006.	5.		al Comprehensive the period	e Income	235.34	187.88	121.33	567.52	2 324.73
ப. எஸ்.காமராஜ் 1, காசி விஸ்வநாதன் கோவில்	website:wy	ர் பவன்'', எண்.617, பு	திய எண்.41 E.mail: cs@	8, அண்ணா)khivrajgrou	up.com	.			for t	the period						
. எஸ்.காமராஜ் 1, காசி விஸ்வநாதன் கோவில் ாாவரம், சென்னை 600 023.	website:wy	r் பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கால	திய எண்.413 E.mail: cs@ ன தணிக்கை 6	8, அண்ணா)khivrajgrou செய்யப்படாத	up.com	.வுகள்.) 006. (ரூபாயில்) ஆண்டு	5.	for t			235.34 112.97	187.88	121.33	567.52	
1. எஸ்.காம்ராஜ் 1, காசி விஸ்வநாதன் கோவில் ராவரம், சென்னை 600 023. .பத்மினி	website:wv 31.12.2017 அன்றுடன்	ர் பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கால காலாண்டு	திய எண்.41 E.mail: cs@ ன தணிக்கை காலாண்டு த.ஆகாதது	8, அண்ணா khivrajgrou சய்யப்படாத காலாண்டு த.ஆகாதது	up.com நிதிநிலை முடி 9 மாதங்கள் 9 த. ஆகாதது த.	.வுகள். மாதங்கள் . ஆகாதது த	(ரூபாயில்) ஆண்டு த. ஆனது		for t Equ	the period uity Share Capital						
. எஸ்.காமராஜ் L, காசி விஸ்வநாதன் கோவில் ாபவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ்	website:wv 31.12.2017 அன்றுடன்	ர் பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கால காலாண்டு	திய எண்.41 E.mail: cs@ ன தணிக்கை காலாண்டு த.ஆகாதது	8, அண்ணா khivrajgrou சய்யப்படாத காலாண்டு த.ஆகாதது	up.com நிதிநிலை முடில ஒமாதங்கள் ஒ	.வுகள். மாதங்கள் . ஆகாதது த	(ரூபாயில்) ஆண்டு	6.	for t Equ Res	the period uity Share Capital serves (excluding	Revaluation					
டன்ப் காமராஜ் 1, காசி விஸ்வநாதன் கோவில் ாபவரம், சென்னை 600 023. .பத்பினி 1. எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர்	website:wu 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் எண். விவரங்கள்	r் பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கான காலாண்டு த.குகாதது 31.12.2017 95,722.830	திய எண்.415 E.mail: cs@ ன தணிக்கை காலாண்டு த.ஆகாதது 30.09.2017	8, அண்ணா khivrajgrou சய்யப்படாத காலாண்டு த.ஆகாதது	up.com நிதிநிலை முடி 9 மாதங்கள் 9 த. ஆகாதது த. 31.12.2017 31 95,722,830	.வுகள். மாதங்கள் . ஆகாதது த	(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558		for t Equ Res Res	the period uity Share Capital serves (excluding serve) as shown i	Revaluation n the Audited					
. எஸ்.காமராஜ் 1, காசி விஸ்வநாதன் கோவில் 11வரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா	website:wv 31.12.2017 அன்றுடன் எண். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 11 இதர வருமானம்	r் பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கா காலாண்டு 31.12.2017 95.722.830 734	திய எண்.41 E.mail: cs@ ன தணிக்கை காலாண்டு த.ஆகாதது 30.09.2017	8, அண்ணா khivrajgrou சய்யப்படாத காலாண்டு த.ஆகாதது	up.com நிதிநிலை முடி 9 மாதங்கள் 9 த. ஆகாதது த. 31.12.2017 31 95.722,830 734	.வுகள். மாதங்கள் . ஆகாதது த	(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066	6.	for t Equ Res Res	the period uity Share Capital serves (excluding	Revaluation n the Audited					
1. எஸ்.காமராஜ் 1, காசி விஸ்வநாதன் கோவில் ாபவரம், சென்னை 600 023. .பத்மினி 1. எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம்,	website:wv 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் எண். விவரங்கள் ! செயல்பாடுகளில் இருந்து வருமானம் !! இதர வருமானம் !!! செக்த வருமானம் !!! செக்த வருமானம் !!! செக்த வருமானம்	r் பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கான காலாண்டு த.குகாதது 31.12.2017 95,722.830	திய எண்.41 E.mail: cs@ ன தணிக்கை காலாண்டு த.ஆகாதது 30.09.2017	8, அண்ணா khivrajgrou சய்யப்படாத காலாண்டு த.ஆகாதது	பற.com நிதிநிலை முடி, 9 மாதங்கள் 9 த. ஆகாதது த. 31.12.2017 31 95,722,830 734 95,723,564	.வுகள். மாதங்கள் . ஆகாதது த	(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558	6.	for t Equ Res Res Bala	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the	Revaluation n the Audited					
. எஸ்.காம்ராஜ் 1, காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், ணாமலைபுரம், னை 600 028.	website:wu 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் எண். விவரங்கள் I செயல்பாடுகளில் இருந்து வருமானம் III வொத்த வருமானம் (I+II) IV செத்த வருமானம் (I+II) IV வெக்குகத்தில் உள்ள சரக்கின் கொள்முதல்	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கா கலாண்டு த.ஆகாதது 31.12.2017 95,722.830 73,44 95,733.64 92,132.280	திய எண்.41 E.mail: cs@ ன தணிக்கை 6 காலாண்டு த.ஆகாதது 30.09.2017	8, அண்ணா khivrajgrou சய்யப்படாத காலாண்டு த.ஆகாதது	up.com நிதிநிலை முடி 9 மாதங்கள் 9 த. ஆகாதது த. 31.12.2017 31 95.722,830 734	.வுகள். மாதங்கள் . ஆகாதது த	(ரூபாயில்) ஆண்டு த.ஆனது 31.03.2017 168,558 164,066 332,624 175,554	6.	for t Equ Res Bala	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share	Revaluation n the Audited previous year					
. எஸ்.காம்ராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், னை 600 028. .வெங்கடேஷ்	website:wv 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் எண். விவரங்கள் ! செயல்பாடுகளில் இருந்து வருமானம் !! இதர வருமானம் (+!!) !!! மொத்த வருமானம் (!+!!) !! செலவுகள் அ. வர்த்த சரக்கின் கொள்முதல் ஆ. வர்த்த சரக்கின் நைம் / இறக்கம் மற்றம் பனிகள்	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கால காலாண்டு த.கு.கு.கு.து 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 31.12.2017 32.22.80 32.12.2017 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 31.2.2017 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 31.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.22.80 32.	திய எண். 41: E.mail: cs@ ன தணிக்கை 6 காலாண்டு த.ஆகாதது 30.09.2017	8, அண்ணா khivrajgrou செய்யப்படாத காலான்டு த.ஆகாதது 31.12.2016 - - - - -	பற.com நிதிநிலை முடி. 9 மாதங்கள் 9 5. ஆகாதது த. 31.12.2017 31 95,722,830 734 95,723,564 92,132,280	.வுகள். ! மாதங்கள் - ஆகாதது தி 1.12.2016 3: - - - - - - -	(ரூபாயில்) ஆண்டு த.ஆனது 31.03.2017 168,558 164,066 332,624 175,554 (18,622)	6.	for t Equ Res Bala Earn (of F	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a	Revaluation n the Audited previous year	112.97	112.97	106.21		/ 106.21
. எஸ்.காம்ராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், ளை 600 028. .வெங்கடேஷ் . எஸ்.காமராஜ்	website:wu 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் என். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 11 தேர வருமானம் 11 வைத்த வருமானம் 11 வெத்த வருமானம் 11 வைத்த வருமானம் 11 வான் சாக்கின் கொள் முதல் வ கு. வர்த்த காத்தில் உள்ள சாக்கின் கொன்முதல் ஆ. வர்த்த காற்றம் / இறக்கம் மற்றும் பணிகள் இ. ஊழியா பயன்பாட்டு செலவு ஈ. தேரம்மானம்	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கான காலாண்டு த.குகாதது 31.12.2017 31.12.2017 31.12.2017 95,722.830 734 95,722.840 92,122.280 92,132.280 - 60.000	திய எண்.41: E.mail: cs@ ன தணிக்கை 6 காலாண்டு த.ஆகாதது 30.09.2017 - - - -	8, அண்ணா khivrajgrou சய்யப்படாத காலாண்டு த.ஆகாதது 31.12.2016 - - - - - - - - - - -	up.com நிதிநிலை முடி <u>9 மாதங்கள்</u> 9 5.ஆகாதது 31.12.2017 95,722,830 734 95,723,564 92,132,280 180,000	வுகள். மாதங்கள் ஆகாதது த 1.12.2016 3: - - - - - - - - - - - - - - - - - - -	(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041	6.	for t Equ Res Bala Earn (of F	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share	Revaluation n the Audited previous year					
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் பாவரம், சென்னை 600 023. பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு. ராஜா ணாமலைபுரம், நை 600 028. வெங்கடேஷ் . எஸ்.காமராஜ்	website:wu 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் எண். விவரங்கள் செயல்பாடுகளில் இருந்து வருமானம் தெர வருமானம் செலத்த வருமானம் செலத்த வருமானம் அ. வர்த்த சர்கின் நேற்ம் / இறக்கம் மற்றும் பனிகள் இ. ஊறியர் பயன்பாடு செலவு ஈ. தேய்மானம் உ. இது செலவுகள்	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலான்டுக்காக காலான்டு 31.12.2017 95,722.830 95,722.830 92,132.280 - 60,000	திய எண்.411 E.mail: cs@ ன தணிக்கை 6 காலாண்டு 30.09.2017 - - - 60.000 53,916	8, அண்ணா khivrajgrou சய்யப்படாத காலாண்டு த.ஆகாதது 31.12.2016 - - - - - - - - - - - - - - - - - - -	பற.com நிதிநிலை முடி 9 மாதங்கள் 9 5.ஆகாதது த 31.12.2017 31 95,722,830 95,723,584 92,132,280 180,000 1.447,952	.வுகள். மாதங்கள் ஆகாதது த 1.12.2016 3: - - 276,498 198,414	(ரூபாயில்) ஆண்டு த. ஆண்டு த. ஆணது 31.03.2017 168.558 164,066 332,824 175,554 (18,622) 552,996 1,041 843,542	6.	for t Equ Res Bala Earn (of F 1. B	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a	Revaluation n the Audited previous year	112.97	112.97	106.21	26,21	106.21
எஸ்.காமராஜ் , காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. பத்மினி எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், ை 600 028. வெங்கடேஷ் எஸ்.காமராஜ் விஸ்வநாதன் கோவில் தெரு	website:wu 31.12.2017 அன்றுடன் வ என். வெரங்கள் என். வெரங்கள் வாற்தா வருமானம் பி தெர வருமானம் பி தெர வருமானம் பி தெர வருமானம் பி தேர வருமானம் பி தேர வருமானம் பி தேர வருமானம் பி கேத்த குருக்கில் நற்ற / இறக்கம் மற்றும் பனிகளி இடையற்கானம் குத்த செலவுகள் வாத்த சரக்கின் எற்றம் / இறக்கம் மற்றும் பனிகளி இடையற்கானம் கதர செலவுகள் வதர வருவானம் வதர வருவானம் பன்தத சலவுகள் வதர வருவானம் வதர வருவருகள் வதர வருவருகள் வாத்த வருவருகள் வாத்த வருவருகள் வாத்த வருவருகள் வாத்த வருவருகள் வாத்த வருவருகள் வாத்த வருவருகள் வரும் கிறப்பு ரகங்கள்	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கான காலாண்டு 31.12.2017 95,722.830 734 95,723.864 92,132,280 - 1,201,82 - 60,000 - 1,201,82 93.394.104 93.394.104	திய எண்.41: E.mail: cs@ ன தணிக்கை 6 காலாண்டு த.ஆகாதது 30.09.2017 - - - - - - - - - - - - - - - - - - -	8, அண்ணா khivrajgrou சய்யப்படாத காலாண்டு த.ஆகாதது 31.12.2016 - - - - - - - - - - -	up.com நிதிநிலை முடி <u>9 மாதங்கள்</u> 9 5.ஆகாதது 31.12.2017 95,722,830 734 95,723,564 92,132,280 180,000	வுகள். மாதங்கள் ஆகாதது த 1.12.2016 3: - - - - - - - - - - - - - - - - - - -	(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041	6.	for t Equ Res Bala Earn (of F 1. B	the period uity Share Capital serves (excluding serve) as shown in ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a lasic:	Revaluation n the Audited previous year	112.97	9.00	7.23		106.21
எஸ்.காமராஜ் , காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. பத்மினி எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், கை 600 028. வெங்கடேஷ் எஸ்.காமராஜ் விஸ்வநாதன் கோவில் தெரு	website:wu 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் என். விவரங்கள் I செயல்பாடுகளில் இருந்து வருமானம் III வெரத்த வருமானம் III வெரத்த வருமானம் III வெரத்த வருமானம் III வரத்த சர்கின் ஏற்ற / இறக்கம் மற்றும் பணிகள் அ. வர்த்தக சர்கின் ஏற்ற / இறக்கம் மற்றும் பணிகள் இ. ஊடுய் பயன்பாட்டு செலவு ஈ. தேப்மானம் வ இதர செலவுகள் விக்கு முற்ற ரகங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள் விக்கு முற்ற ரகங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள் விக்கு முற்ற காங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள்	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கான காலாண்டு 31.12.2017 95,722.830 734 95,723.864 92,132,280 - 1,201,82 - 60,000 - 1,201,82 93.394.104 93.394.104	திய எண்.414 E.mail: cs@ ன தணிக்கை 6 காலான்டுத 30.09.2017 - - - 60.000 - 53.916 113,916	8, அண்ணா khivrajgrou சய்யப்படாத காலாண்டு த.ஆகாதது 31.12.2016 - - - - - - - - - - - - - - - - - - -	UD.com B urgaixair 9 9 urgaixair 9 9 31.12.2017 31 9 95,722.830 74 9 92,132,280 180,000 1447,952 184,000 - - 1,447,952 93,760,232 93,760,232	. ஆகள். ஆகாதது த 1.12.2016 3: - - 276,498 - 198,414 474,912	(ரூபாயில்) ஆண்டு த. ஆண்டு த. ஆணது 31.03.2017 168.558 164,066 332,824 175,554 (18,622) 552,996 1,041 843,542	6. 7. 8.	for t Equ Res Bala Earn (of R 1. B 2. D	the period uity Share Capital serves (excluding serve) as shown in ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a lasic:	Revaluation n the Audited previous year	112.97	9.00	7.23	26,21	106.21
. எஸ்.காமராஜ் , காசி விஸ்வநாதன் கோவில் பப்பரம், சென்னை 600 023. பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், னை 600 028. வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் விஸ்வநாதன் கோவில் தெரு பாவரம், சென்னை 600 023. எதிர் மனுதாரக்ள் ரனை-600 0023. அயனாவரம்,	website:wu 31.12.2017 அன்றுடன் வி என். என். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 11 இதர வருமானம் 11 வேத்த வருமானம் 11 வேத்த வருமானம் 11 வேத்த வருமானம் 11 வேத்த வருமானம் 12 வெத்த வருமானம் 14 வேத்த வருமானம் 15 வர்த்த சர்க்கிள் எற்றம் / இறக்கம் மற்றம் மனிகள் 20. வர்த்த சலவருகள் வெத்த செவருகள் 12. வர்த்த சலவருகள் வெத்த வெற்ற ரகங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள் 12. விக்க்க் பெற்ற ரகங்கள் விறைக்கு பெற்ற ரகங்கள் 11. விக்க்க், பிற்ற ரகங்கள் விலக்க், விபற்ற ரகங்கள்	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 93,34,404 93,394,104 2,329,400	திய எண்.414 E.mail: cs@ ன தணிக்கை 6 காலான்டுத த.ஆகாத 30.09.2017 - - - - - - - - - - - - - - - - - - -	8, அன்னை khivrajgrou காலான்டு காலான்டு 31.12.2016 - - - 276,498 - - - - - - - - - - - - -	UD.com Burgaisain 9 9 31.12.2017 31 95,722,830 74 74 95,723,584 92,132,280 180,000 1,447,952 180,000 1,447,952 93,760,232 1,963,332		(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,624 175,554 (18,622) 552,986 1,041 843,542 1,654,511 (1,221,887)	6. 7. 8. NO	for t Equ Res Bala Earn (of F 1. B 2. D	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs,5/-each) (not a basic: Diluted:	Revaluation n the Audited previous year unnualized) -	112.97 10.57 10.45	9.00	7.23	26,21	106.21
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் யவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் என்க, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், தை 600 028. . வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் ., பிஸ்வநாதன் கோவில் தெரு ராவரம், சென்னை 600 023. எதிர் மனுதாரர்கள் எனை 600 023, அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு,	website:wu 31.12.2017 அன்றுடன் வ என். 1 விவரங்கள் 2 வித்த வருவானம் 2 வித்த வருவானம் 2 வித்த வருவர்கள் 2 வித்த வருவருகங்கள் 2 விக்கு மற்ற கங்கள் 2 விக்கு மற்ற கங்கள் 2 விக்கு மற்ற கங்கள் 2 விவருப்பு கங்கள் 2 விலக்கு பெற்ற கங்கள் 2 விறப்பு கங்கள் 3 விறப்பு கங்கள்	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 93,34,404 93,394,104 2,329,400	திய எண்.414 E.mail: cs@ ன தணிக்கை 6 காலான்டுத த.ஆகாத 30.09.2017 - - - - - - - - - - - - - - - - - - -	8, அண்ணா khivrajgrou செய்யப்படாத காலாண்டு ந.ஆகாத 31.12.2016 - - - 276,498 - - 119,034 395,532	UD.com Burgaisain 9 9 31.12.2017 31 95,722,830 74 74 95,723,584 92,132,280 180,000 1,447,952 180,000 1,447,952 93,760,232 1,963,332		(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041 843,542 1,654,611 (1,221,887) - (1,221,887)	6. 7. 8. NO	for t Equ Res Bala Earn (of F 1. B 2. D	the period uity Share Capital serves (excluding serve) as shown in ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a lasic:	Revaluation n the Audited previous year unnualized) -	112.97 10.57 10.45	9.00	7.23	26,21	106.21
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் யாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எஸ்.காமராஜ் காமலைபுரம், கை 600 028. .வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் ., பிஸ்வநாதன் கோவில் தெரு யாவரம், சென்னை 600 023. எதிர் மனுதாரர்கள் எனை600 023, அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, என்.1-ல் வசித்து வந்த 2016	website:wu 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் என். விவரங்கள் II செயல்பாடுகளில் இருந்து வருமானம் III மேரத்த வருமானம் III மேரத்த வருமானம் IIII மேரத்த வருமானம் இதர வருமானம் இறக்கம் மற்றும் பனிகள் ஆ. வர்த்த சர்கின் ஏற்றம் / இறக்கம் மற்றும் பனிகள் இதர செலவுகள் வெத்த செலவுகள் பின்கு முற்ற ரகங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள் விக்கு முற்ற ரகங்கள் பின்கு முற்ற தாங்கள் பற்றும் வின்கு மற்ற பல் (III-IV) VIII விலரு பு ரகங்கள் III விக்கு முற்ற தன் வரைப் (III-IV) விக்கு முற்ற தன் வரைப் (III-IV) விக்கு முற்ற தன் வரைப் (III-IV) விக்கு மற்ற தன் வரைப் (III-IV) விலக்கு பற்ற தன் வரைப் (III-IV) விலக்கு மற்ற தன் வரைப் (III-IV) விலக்கு மற்ற வரைப் வின் பர் வரைப் (III-IV) பின் வர் பின் பர் கன் பர் கான் பர் பர் பர் (III)	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 93,34,404 93,394,104 2,329,400	திய எண்.414 E.mail: cs@ ன தணிக்கை 6 காலாண்டுத த.ஆகானத 30.09.2017 - - - - - - - - - - - - - - - - - - -	8, அன்னை khivrajgrou காலான்டு காலான்டு 31.12.2016 - - - 276,498 - - - - - - - - - - - - -	UD.COM Burgaisan U 9 urgaisan U 180,000 1,447,952 9,760,232 1,963,332 1,963,332 1,963,332		(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,624 175,554 (18,622) 552,986 1,041 843,542 1,654,511 (1,221,887)	6. 7. 8. NO	for t Equ Res Bala Earm (of F 1. B 2. D TE:	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted:	Revaluation n the Audited previous year unnualized) - ncial results is as ur Quarter endec	112.97 10.57 10.45	9.00 8.89	7.23 6.13	26.21	7 106.21 18.79 15.92
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் யவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், னை 600 028. .வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் . எதிர் மனுதாரர்கள் எனை-600 023. அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, என்.1-ல் வசித்து வந்த 2016 ருடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி	website:wu 31.12.2017 அன்றுடன் வீனன். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 1 தெர வருமானம் 11 தெர வருமானம் 11 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 11 செயத்த வருமானம் 11 செயத்த வருமானம் 11 செயத்த வருமானம் 11 செயத்த வருமானம் 12 செயத்த வருமானம் 14 செயத்த வருமானம் 15 சுவரு கர்த்த வருமானம் 16 சுத்த செலவுகள் 17 செலைகு பெற்ற ரகங்கள் வரிக்கு முந்தைய லாபம் (II-IV) 10 கின் கு முந்தைய லாபம் (VII-VIII) 2 வரிக்கு முந்தைய லாபம் (VII-VIII) 2 வரிக்கு முந்தைய லாபம் (VII-VIII)	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கா காலாண்டு 31.12.2017 95,722,830 95,722,830 95,723,864 92,132,260 92,132,260 93,384,104 2,329,460	திய எண்.411 E.mail: cs@ னா தணிக்கை 6 காலாண்டுத த.ஆகாதத 30.09.2017 - - - - - - - - - - - - - - - - - - -	8, அண்ணா khivrajgrou செய்யப்படாத காலாண்டு 31.12.2016 - - 276,498 119,034 395,532 (395,532) (395,532)	UP.COM g.g.g.segarge g.g.g.segarge 9.urg.siz.et/ 9 9.st.g.serge 9 31.12.2017 31 95,722,830 74 92,132,280 1 92,132,280 1 1,447,952 93,760,282 1,963,332 1 1,963,332 1		(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041 843,542 1,654,611 (1,221,887) - (1,221,887)	6. 7. 8. NO	for t Equ Res Bala Earm (of F 1. B 2. D TE:	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs,5/-each) (not a basic: Diluted:	Revaluation n the Audited e previous year annualized) - ncial results is as ur Quarter endec December	112.97 10.57 10.45 der: Quarter er Septemt	9.00 8.89 nded Quar per De	7.23 6.13		106.21 18.79 15.92
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் யாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், ணாமலைபுரம், எஸ்.காமராஜ் ., பிஸ்வநாதன் கோவில் தெரு, யவரம், சென்னை 600 023. எதிர் மனுதாரர்கள் எனை.600 023, அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, எண்.1-ல் வசித்து வந்த 2016 ரடைப் ஜுன் மாதம் 21 ஆம் தேதி பி போனவருமான எஸ்.காமராஜ்	website:wu 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் என். விவரங்கள் II செயல்பாடுகளில் இருந்து வருமானம் III மேரத்த வருமானம் III மேரத்த வருமானம் IIII மேரத்த வருமானம் இதர வருமானம் இறக்கம் மற்றும் பனிகள் ஆ. வர்த்த சர்கின் ஏற்றம் / இறக்கம் மற்றும் பனிகள் இதர செலவுகள் வெத்த செலவுகள் பின்கு முற்ற ரகங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள் விக்கு முற்ற ரகங்கள் பின்கு முற்ற தாங்கள் பற்றும் வின்கு மற்ற பல் (III-IV) VIII விலரு பு ரகங்கள் III விக்கு முற்ற தன் வரைப் (III-IV) விக்கு முற்ற தன் வரைப் (III-IV) விக்கு முற்ற தன் வரைப் (III-IV) விக்கு மற்ற தன் வரைப் (III-IV) விலக்கு பற்ற தன் வரைப் (III-IV) விலக்கு மற்ற தன் வரைப் (III-IV) விலக்கு மற்ற வரைப் வின் பர் வரைப் (III-IV) பின் வர் பின் பர் கன் பர் கான் பர் பர் பர் (III)	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கா காலாண்டு 5 ஆகாதது 31.12.2017 95,722,830 92,132,284 93,384,104 - 1,201,824 93,384,104 - 2,329,460 - 2,329,460 - 2,329,460 - 374,113	திய எண்.411 E.mail: cs@ னா தணிக்கை 6 காலாண்டுத 30.09.2017 - - - - - - - - - - - - - - - - - - -	8, அண்ணா khivrajgrou செய்யப்படாத காலாண்டு 31.12.2016 - - 276,498 119,034 395,532 (395,532) (395,532)	UD.COM		(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041 843,542 1,654,611 (1,221,887) - (1,221,887)	6. 7. 8. NO	for t Equ Res Bala Earm (of F 1. B 2. D TE:	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted:	Revaluation n the Audited previous year unnualized) - ncial results is as ur Quarter endec	112.97 10.57 10.45 der: Quarter er	9.00 8.89 nded Quar per De	7.23 6.13	26.21 25.92 Nine months enc	7 106.21 18.79 15.92
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், ணை 600 028. .வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் I. விஸ்வநாதன் கோவில் தெரு ராவரம், சென்னை 600 023. எதிர் மனுதாரர்கள் னனை –600 023. அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, எண்.1-ல் வசித்து வந்த 2016 பருடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி தனின் உயில் சொத்துக்களில்	website:wu 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் என். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 11 இதர வருமானம் 11 வெரத்த வருமானம் 11 வெரத்த வருமானம் 11 வேரத்த வருமானம் 11 வெரத்த வருமானம் 11 வெரத்த வருமானம் 20. வரத்த சர்கின் ஏற்றப் இறக்கம் மற்றும் பணிகளி 20. வரத்த செலவுகள் வைத்த செலவுகள் வரிக்கு முத்தைய லாபம் (III-IV) 11 கிறப்பு ரகங்கள் மற்றும் விரிக்கு முத்தைய லாபம் (VIII) 20 விச்செலவுகள் 21 கவிக்குமேற்ற சாவிகள் 22 விச்செலவுகள் 23 விச்செலவுகள் 24 விச்செலவுகள் 25 பெடர் சிசலவு 25 பெடர் வரி வெசலை மிசிசலவு	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலான்டுக்காக காலான்டு த.சுத்தாதது 31.12.2017 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322,400 93,741,13 93,741,13	திய எண்.41: E.mail: cs@ னா தணிக்கை 6 காலாண்டு 30.09.2017 - - - - - - - - - - - - - - - - - - -	8, அண்ணா khivrajgrou hewwiui	up.com g.g.g.fightson yes 9 urgsikseit 9 9.urgsikseit 9 180.000 - 1.447.952 - 98.760.232 - 1.963.332 - 1.963.332 - 374.113 -		(ரூபாவில்) ஆண்டு த. ஆன்டு 31.03.2017 188.558 184.066 332.624 175.554 (18.622) 552.996 1.041 843.542 1.554.511 (1.221.887) - (1.221.887) - (1.221.887)	6. 7. 8. NO	for t Equ Res Bala Earn (of F 1. B 2. D TE: he extract	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs,5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars	Revaluation n the Audited e previous year annualized) - ncial results is as ur Quarter endec December	112.97 10.57 10.45 der: Quarter er Septemt	112.97 9.00 8.89 nded Quar per De 7 31	7.23 6.13 ter ended cember , 2016	26.21 25.92 Nine months enc December 31, 2017	106.21 18.79 15.92 led Nine months ended December 31, 2016
. எஸ்.காம்ராஜ் 1. எஸ் காம்ராஜ் 1. காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், னை 600 028. .வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் 1. விஸ்வநாதன் கோவில் தெரு ராவரம், சென்னை 600 023. . எதிர் மனுதாரர்கள் ன்னை-600 023. அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, எண்.1-ல் வசித்து வந்த 2016 முடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி 9 போனவருமான எஸ்.காமராஜ் களின் உயில் சொத்துக்களில் லும் பாத்தியதை கோருகிற	website:wu விலாங்கள் வி விவரங்கள் என். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 11 இதர வருமானம் 111 வேசத்த வருமானம் (I+II) 111 செயத்தக குரில் உள்ள சரக்கின் கொள் முதல் ஆ. வர்த்தக சர்கின் எற்றம் / இறக்கம் மற்றும் பனிகள் இதர வருமன்பட்டு செலவு எ. வித்த எதில் உள்ள சரக்கின் கொள் முதல் ஆ. வர்த்தக சர்கின் எற்றம் / இறக்கம் மற்றும் பனிகள் விக்கு பெற்ற ரகங்கள் மற்றும் கிறப்பு ரகங்கள் விக்கு முற்ற தய லாபம் (III-IV) VII கிறப்பு ரகங்கள் மற்றும் விக்கு முந்தைய லாபம் (VIII) 112 விக்கு மூற்றது லாபம் (VII-VIII) 113 விக்கு மூற்றது லாபம் (VII-VIII) 114 கிடுபர் இன் விக்கு மூற்ற (நடிப்பு கால் தீர் விசி கு. டப்படி வாி கி. பட்பரே வரி கு. டப்பு காலத்துக்களன லாபம் / (நடிடம்) (IX-X	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலான்டுக்காக காலான்டு த.சுத்தாதது 31.12.2017 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322,400 93,741,13 93,741,13		8, அண்ணா khivrajgrou செய்யப்படாத காலாண்டு 31.12.2016 - - 276,498 119,034 395,532 (395,532) (395,532)	up.com g.g.g.fightson yes 9 urgsikseit 9 9.urgsikseit 9 180.000 - 1.447.952 - 98.760.232 - 1.963.332 - 1.963.332 - 374.113 -		(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041 843,542 1,654,611 (1,221,887) - (1,221,887)	6. 7. 8. NO	for t Equ Res Bala Earn (of F 1. B 2. D TE: he extract Pa Total I	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from	Revaluation n the Audited e previous year annualized) - ncial results is as ur Quarter endec December	112.97 10.57 10.45 der: Quarter er Septemt	112.97 9.00 8.89 nded Quar Der De 7 31	7.23 6.13		106.21 18.79 15.92
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. த்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், னை 600 028. .வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் I. விஸ்வநாதன் கோவில் தெரு ராவரம், சென்னை 600 023. . எதிர் மலுதாரான் னன 1-ல் வசித்து வந்த 2016 பருடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி தவின் உயில் சொத்துக்களில் னும் பாத்தியதை கோருகிற வால் தீதிமன்ற நிர்வாகச் ச	website:wu 31.12.2017 அன்றுடன் வீனன். விவரங்கள் 1 இதர வருமானம் 1 இதர வருமானம் 1 இதர வருமானம் 1 வேரங்கள் 1 வெரங்கள் 1 வெரங்கள் 1 வேரத் வருமானம் (1+11) 1 வேரத் வருமானம் (1+11) 1 வேரத் வருமானம் எரங்கின் கொள் மற்றம் பனிகள் 2 வர்த்த எதில் உள்ள எரங்கின் கொள் மற்றம் பனிகள் 3 காழியர் பயன்பாட்டு செலவு 4 வேரத் வேரை நாகங்கள் மற்றம் கிரப்பு ரகங்கள் விக்கு முந்தைய லாடம் (V) 1 விக்கு முந்தை பலாபம் (VII-VIII) 2 விக்கு முந்தைய லாபம் (VII-VIII) 2 விக்கு முந்தைய லாபம் (VII-VIII) 3 நடப்பு வரி ஆ. டெப்ரீவெனி இன்றிசிசெலவுகள் 3 நடப்பு காலக்ஜிக்களை லாபம் / (நஷ்டம்) (IX-X XII 3 நடப்பு காலக்ஜிக்களை லாபம் / (நஷ்டம்) (IX-X XII 3 நடப்பு காலக்ஜிக்களை லாம் / (நஷ் வுரை (1) 1 விசிக்கை வரிசலையுக்களை வரம் / (நஷ் குறை (1)	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலான்டுக்காக காலான்டு த.சுத்தாதது 31.12.2017 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322.800 92,322,400 93,74,113 93,74,113	Bu gravit, 41: E.mail: cs@ mr gravities (Gravities (Gra	8, அண்ணா khivrajgrou hewwiui	up.com g.g.g.fightson yes 9 urgsikseit 9 9.urgsikseit 9 180.000 - 1.447.952 - 98.760.232 - 1.963.332 - 1.963.332 - 374.113 -		(ரூபாவில்) ஆண்டு த. ஆன்டு 31.03.2017 188.558 184.066 332.624 175.554 (18.622) 552.996 1.041 843.542 1.554.511 (1.221.887) - (1.221.887) - (1.221.887)	6. 7. 8. NO	for t Equ Res Bala Earn (of F 1. B 2. D TE: he extract	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from	Revaluation n the Audited previous year (nnualized) - ncial results is as un Quarter endec December 31, 2017	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201	112.97 9.00 8.89 nded Quar Der De 7 31	7.23 6.13 ter ended cember , 2016	26.21 25.92 Nine months enc December 31, 2017	106.21 18.79 15.92 led Nine months ended December 31, 2016
. எஸ்.காம்ராஜ் 1. எஸ் காம்ராஜ் 1. காசி விஸ்வநாதன் கோவில் 111வரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், னை 600 028. .வெங்கடேஷ் 1. எஸ்.காமராஜ் 1. விஸ்வநாதன் கோவில் தெரு 11வரம், சென்னை 600 023. . எதிர் மனுதார்கள் ரனை -600 023. அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, எண்.1-ல் வசித்து வந்த 2016 மருடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி ழ போனவருமான எஸ்.காமராஜ் களின் உயில் சொத்துக்கதெனக் னால் நீதிமன்ற நிர்வாகச் ச நம் வழங்களுக்குத்தக்கதெனக் னால் நீதிமன்ற நிர்வாகச் ச நம் வழங்களுக்குத்தர்கைதனக்	website:ww 31.12.2017 அன்றுடன் வ என். 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 1 வெரங்கள் 1 வெரம்கள் 1 வெரம்கள் 1 வெரம்கள் 1 வெரத்த வருமானம் (I+II) 10 வெரத்த வருமானம் (I+II) 11 வெரத்த வருமானம் (I+II) 12 வெரத்த வருமானம் (I+II) 14 வெர்த்த வருமானம் (I+II) 15 விரத்த வருமானம் (I-IV) 20 விரத்த செவருன் 21 விரத்த செவருன் மற்றம் விரிவிரும் (I-IV) 11 கிறப்பு ரகங்கள் மற்றும் விரிக்கு முந்தைய லாபம் (V) 21 விரிக்கு முந்தைய லாபம் (VII-VIII) 21 விரிக்கு விரிக்கைன அ. நடப்பு விரு வீரி கெயைத்துக்வால் கைன் வாம் (I) (நஷ்டம்) (IX-X 21 விரிக்கு வரித்தையன் லாமம் (VII-VIII) 21 வரிக்கு வரிதிசலவுகள் அ. தடப்பு வாலத்துக்கான லாமம் (I) 21 வரிக்கு வரிரின் முகவதிப்பு கூபிக்கு வரின் முகவதிப்ப வரிக்கு வரிறன் முகவதிப்ப வரிக்கு வருவரின் வுகவற்காம்) 21 வாக்கு வரின் வருவரின் வருவரி 21 வாக்க வரின் வருவரின் வருவதுவரிரின் முகவதிப்பு </td <td>r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 92,132,280 93,394,104 93,394,104 93,394,104 2,329,460 374,113 374,113 () 1,955,347 2450000</td> <td>Bu grading and a set of the set of the</td> <td>8, அன்னை khivrajgrou காலான்டு காலான்டு 31.12.2016 - - 276,498 - - 276,498 - - - - - - - - - - - - -</td> <td>Jack Jack <thjack< th=""> Jack Jack <thj< td=""><td>.45507.</td><td>(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு 58. ஆன்து 31.03.2017 168.558 164,066 332.624 175,554 (18,622) 552.996 1,041 843,542 1,654,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000</td><th>6. 7. 8. NO</th><td>for t Equi- Ress Bala Earm (of F 1. B 2. D TE: he extract Pa Total I opera</td><td>the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations</td><td>Revaluation n the Audited previous year (nnualized) - ncial results is as un Quarter endec December 31, 2017 768.35</td><td>112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09</td><td>9.00 8.89 ber De 7 31 9 6</td><td>7.23 6.13 ter ended cember , 2016 56.49</td><td>Nine months enc December 31, 2017 2303.80</td><td>106.21 18.79 15.92 led Nine months ended December 31, 2016 1985.82</td></thj<></thjack<></td>	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 92,132,280 93,394,104 93,394,104 93,394,104 2,329,460 374,113 374,113 () 1,955,347 2450000	Bu grading and a set of the	8, அன்னை khivrajgrou காலான்டு காலான்டு 31.12.2016 - - 276,498 - - 276,498 - - - - - - - - - - - - -	Jack Jack <thjack< th=""> Jack Jack <thj< td=""><td>.45507.</td><td>(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு 58. ஆன்து 31.03.2017 168.558 164,066 332.624 175,554 (18,622) 552.996 1,041 843,542 1,654,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000</td><th>6. 7. 8. NO</th><td>for t Equi- Ress Bala Earm (of F 1. B 2. D TE: he extract Pa Total I opera</td><td>the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations</td><td>Revaluation n the Audited previous year (nnualized) - ncial results is as un Quarter endec December 31, 2017 768.35</td><td>112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09</td><td>9.00 8.89 ber De 7 31 9 6</td><td>7.23 6.13 ter ended cember , 2016 56.49</td><td>Nine months enc December 31, 2017 2303.80</td><td>106.21 18.79 15.92 led Nine months ended December 31, 2016 1985.82</td></thj<></thjack<>	.45507.	(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு 58. ஆன்து 31.03.2017 168.558 164,066 332.624 175,554 (18,622) 552.996 1,041 843,542 1,654,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000	6. 7. 8. NO	for t Equi- Ress Bala Earm (of F 1. B 2. D TE: he extract Pa Total I opera	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations	Revaluation n the Audited previous year (nnualized) - ncial results is as un Quarter endec December 31, 2017 768.35	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09	9.00 8.89 ber De 7 31 9 6	7.23 6.13 ter ended cember , 2016 56.49	Nine months enc December 31, 2017 2303.80	106.21 18.79 15.92 led Nine months ended December 31, 2016 1985.82
. எஸ்.காமராஜ் , காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், கை 600 028. வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் றிஸ்வநாதன் கோவில் தெரு ராவரம், சென்னை 600 023. . எதிர் மனுதாரர்கள் ானை-600 023. அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, எண்.1-ல் வசித்து வந்த 2016 ருடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி ! போனவருமான எஸ்.காமராஜ் வின் உயில் சொத்துக்களில் வரும் தங்களுக்குத் தக்காடுகிற வரும் தங்களுக்குத் கக்குதெனக் னால் நீதிமன்ற நிர்வாகச் ச மன் பூதிமன்ற நிர்வாகச் ச மன் உய் நீதிமன்றம் மாஸ்டா	website:wu 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் என். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 11 தேர வருமானம் 11 தேர வருமானம் 11 மேரத்த வருமானம் 11 மேரத்த வருமானம் 11 மேரத்த வருமானம் 20 வரத்த சர்கின் ஏற்றம் / இறக்கம் மற்றும் பனிகளி 20 குற்ற செலவுகள் 20 குற்ற செலவுகள் 20 விலக்கு பெற்ற ரகங்கள் 21 கிறு செலவுகள் 22 விக்கு மற்ற முற்ற விக்கு முற்றது வலாயம் (III-IV) 21 கிறு முற்ற கங்கள் 23 வரிச்செலவுகள் 24 விசிசெலவுகள் 25 வரிச்செலவுகள் 24 துக்கு பெற்ற விசிசலவு 25 வரிச்செலவுகள் 25 வரிசுவைத்துக்களை லாபம் / (நேஷ்டம்) (IX-X 21 தடப்பு காலத்துக்கள் மருவர் 21 குவர்திசலைதிப்பு (0.10) 21 கைறிசி கைறிப்பு (0.10) 21 கைபிக கைறிப் கைறிப(0)	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கான 31.12.2017 95,722,830 எந்து காலான் 92,132,280 1,201,824 93,394,104 2,329,460 V-VI) 2,329,460 2,329,460 3374,113 () 374,113 () 374,113 () 374,113 () 374,113 () 7,98		8. அண்ணா khivrajgrou ிசய்யப்பாத காலாண்டு ந.ஆகாதத 31.12.2016 - - - - - - - - - - - - -	up.com g.g.g.fightson yes 9 urgsikseit 9 g.t.g.arga 9 31.12.2017 31 95.722,830 1 92,132,280 1 180,000 1 1,447,52 9 93,780,232 1 1,963,332 1 1,963,332 374,113 374,113 374,113 1,589,219 2450000 6.49		(ரூபாவில்) ஆன்டு த.ஆனது 31.03.2017 188,558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,825) - (1,231,82	6. 7. 8. NO	i for t Equ Ress Bala Earn (of F 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax	Revaluation n the Audited p previous year annualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201	9.00 8.89 ber De 7 31 9 6	7.23 6.13 ter ended cember , 2016	26.21 25.92 Nine months enc December 31, 2017	106.21 18.79 15.92 led Nine months ended December 31, 2016
எஸ்.காமராஜ் , காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. பத்மினி எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் தறுக்கு தெரு, ராஜா னாமலைபுரம், என 600 028. வெங்கடேஷ் எஸ்.காமராஜ் எதிர் மனுதாரர்கள் எஸ்.காமராஜ் எதிர் மனுதாரர்கள் எண்.1-ல் வசித்து வந்த 2016 ருடம் ஜான் மாதம் 21 ஆம் தேதி போனவருமான எஸ்.காமராஜ் வின் உயில் சொத்துக்களில் றம் பாத்தியதை கோருகிற வரும் தங்களுக்குத் தக்கதெனக் னால் நீதிமனை நிர்வாகச் ச ழ் வழங்கப்படுவதற்கு முன்பு ான உயர் நீதிமன்ற மின்பாக்	website:ww. 31.12.2017 அன்றுடன் விலரங்கள் என். விலரங்கள் 1 தொ வருமானம் 1 வேத்த வருமானம் 10 வேதை வழகானம் (1+11) 10 வேதை வழகானம் எற்றம் தில்ல மற்றம் மனிகள் இ ஊழியர் பயன்பாட்டு செலவு 11 பேத்த வேலவுகள் விக்கு முந்தைய லாபம் (11-17) 11 விக்கு முந்தைய லாபம் (11-17) 11 கிறப்பு ரகங்கள் விக்கு முந்தைய லாபம் (11-17) 11 கிறப்பு ரகங்கள் மற்றும் விக்கு முந்தைய லாபம் (11-17) 11 கிறப்பு ரகங்கள் மற்றும் விக்கு முந்தைய லாபம் (11-17) 11 கிறப்பு ரகங்கள் மற்றும் விக்கு முந்தைய லாபம் (11-17) 11 கிறப்பு என்கத்துக்கள் மரம் (11-17) 11 கிறப்பு ரகங்கன் விக்கி மற்றை விக்கு முந்தன் விருக்கு பு கான் (11-17) 11 விக்கிவேற்றுக்கள் மரம் (11-17) 11 விக்கிவேறிசிசெலவுகி மன் இ குடர்சி வைக்கி (11-17)	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 92,132,280 93,394,104 93,394,104 93,394,104 2,329,460 374,113 374,113 () 1,955,347 2450000		8, அன்னை khivrajgrou காலான்டு காலான்டு 31.12.2016 - - 276,498 - - 276,498 - - - - - - - - - - - - -	Jack Jack <thjack< th=""> Jack Jack <thj< td=""><td>.45507.</td><td>(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு 58. ஆன்து 31.03.2017 168.558 164,066 332.624 175,554 (18,622) 552.996 1,041 843,542 1,654,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000</td><th>6. 7. 8. NO</th><td>i for t Equ Res Bala Earn (of F 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr after e</td><td>the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items</td><td>Revaluation n the Audited previous year annualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63</td><td>112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09</td><td>9.00 8.89 ber De 7 31 9 6</td><td>7.23 6.13 ter ended cember , 2016 56.49</td><td>Nine months enc December 31, 2017 2303.80</td><td>106.21 18.79 15.92 led Nine months ended December 31, 2016 1985.82</td></thj<></thjack<>	.45507.	(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு 58. ஆன்து 31.03.2017 168.558 164,066 332.624 175,554 (18,622) 552.996 1,041 843,542 1,654,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000	6. 7. 8. NO	i for t Equ Res Bala Earn (of F 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr after e	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items	Revaluation n the Audited previous year annualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09	9.00 8.89 ber De 7 31 9 6	7.23 6.13 ter ended cember , 2016 56.49	Nine months enc December 31, 2017 2303.80	106.21 18.79 15.92 led Nine months ended December 31, 2016 1985.82
எஸ்.காமராஜ் , காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. பத்மினி எஸ்.காமராஜ் எஸ்.காமராஜ் எஸ்.காமராஜ் எஸ்.காமராஜ் எஸ்.காமராஜ் 	website:wu 31.12.2017 அன்றுடன் வ என். 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 1 வெரங்கள் 1 வெரங்கள் 1 வெரங்கள் 1 வெரங்கள் 1 வெரங்கள் 1 வெரங்கள் 1 விரைன் 1 விரைன் 1 விரைகள் 1 விரைன் 2 விர்த்த கர்கிள் ஏற்றப் (இறக்கம் மற்றம் பனிகள் 2 விரத்த செலவுகள் 2 விருற்ற சகங்கள் மற்றம் விரிக்கு முந்தைய லாபம் (III-IV) 2 விருற்ற சுகங்கள் மற்றம் விரிக்கு முந்தைய லாபம் (VII-VIII) 2 விரிக்கு மற்ற சுகங்கள் 1 கிறப்பு சுகங்கள் 2 திட்டப்பு கால் த்துக்களை லாபம் (VII-VIII) 3 விரிக்கு மற்றவரி 3 குவற்றின் முகமதியு (நப்பு()) 3 தட்பு காலத்துக்களை வரமம் ((நஷ்டம்) (IX-X 3 தட்பு காலத்துக்களை வரம் ((நஷ்டம்)) 3 தட்பு காலத்துக்கள் வரம் ((நஷ்டம்)) 3 தட்பு காலத்திகைவரம் (நட்டுக்ரம	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 92,132,280 93,394,104 93,394,104 93,394,104 2,329,460 374,113 374,113 374,113 () 1,955,347 2450000 7.98 7.98	Bu grading and a set of the	8, அண்ணா khivrajgrou heiwuiuiiiiiii s	Jap. Com Burgaisait 9 9 urgaisait 9 9 urgaisait 9 31.12.2017 31 95,722,830 9 92,132,280 1 1,80,000 - 1,80,000 - 1,963,332 - 1,963,332 - 374,113 - 374,113 - 374,113 - 2450000 - 6,49 - 6,49 -	.44507. 107501657 112.2016 3 .12.2016 3 .12.2016 3 .276,498 198,414 474,912 (474,912) (474,912) (474,912) (474,912) (474,912) .2450000 (1.94) (1.94)	(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு 58. ஆன்து 11.03.2017 168.558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041 843,542 1,654,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000 (4.99) (4.99)	6. 7. 8. NO	i for t Equ Res Bala Earn (of F 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr after e	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax	Revaluation n the Audited previous year unnualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09 126.02	9.00 8.89 nded Quar per De 7 31 9 6 2 7	7.23 6.13 ter ended cember , 2016 56.49 4.41	112.97 112.97 26.21 25.92 Nine months enc December 31, 2017 2303.80 474.48	r 106.21 18.79 15.92 Ied Nine months ended December 31, 2016 1985.82 197.07
எஸ்.காமராஜ் , காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. பத்மினி எஸ்.காமராஜ் எஸ்.காமராஜ் எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், நன் 200 028. வெங்கடேஷ் எஸ்.காமராஜ் , விஸ்வநாதன் கோவில் தெரு, எஸ். சென்னை 600 023. எதிர் மனுதாரர்கள் ானை-600 023, அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, என்.1-ல் வசித்து வந்த 2016 ருடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி பான்குமான எஸ்.காமராஜ் வின் உயில் சொக்துக்கதெனக் னால் நீதிமன்றம் மாஸ்டா வரும் தங்களுக்குத் தக்கதெனக் னால் நீதிமன்ற மாஸ்டா ட்டில் 28.02.2018 அன்று 10.30 மணிக்கு நடவடிக்கை	website:wu 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் என். விவரங்கள் I செயல்பாடுகளில் இருந்து வருமானம் III மேசத்த வருமானம் III மேசத்த வருமானம் III மேசத்த வருமானம் III மேசத்த வருமானம் இதா வருமானம் இதன் இரு மில் பிரி பர்த்த சேவுகா இதர வருமானம் உ இதர செலவுகள் மெத்த மேறைகள் V விலக்கு பெற்ற ரகங்கள் பி கிதரு செலவுகள் பி திறு செலவுகள் பி விதேகு முற்ற தவுக்கள் V விலக்கு பெற்ற ரகங்கள் V விலக்கு பெற்ற ரகங்கள் UI கிறப்பு ரகங்கள் UI கிறப்பு ரகங்கள் UI கிறப்பு ரகங்கள் UI கிறப்பு ரகங்கள் பர் பு என் கு குற்றி மற்று பி பர் கின் கொன் மற்று பி பி கிற மற்று குற்றி கைவின் பி கிற மற்று கன்றி காகுவன் கில் கைவின் பி கிற விதன்றின் வர் குவதிப்பு பி (I) அழ் ப்படை 2) பி பி க	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கான காலாண்டு காலாண்டு 5-ஆசாதது 31.12.2017 95,722,830 92,132,804 92,132,804 93,394,104 1,201,824 93,394,104 2,329,460 V-VI) 2,329,460 2,329,460 374,113 () 1,955,347 () 1,955,347 2450000 7.98 7.98 EBI (Glumguici цемат பட்டியலிடு,	Bu grown.411 E.mail: cs@ m gsonlkénsk 6 arrwork(6) s.%e%er(5) 30.09.2017 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -	8. அண்ணா khivrajgrou ிசய்யப்டாத காலாண்டு ந.ஆகாதத 31.12.2016 - - - 276,498 119,034 395,532) (395,532) (395,532) - (395,532) - (395,532) 2450000 (1.61) (1.61) (1.61)	up.com g.g.g.fg.mox up.t. 9 urgsik.sei 9 s.dy.ar.g.g.mox 9 9.1.12.2017 31 95.722.830 1 92.132.280 1 92.132.280 1 180.000 1 1,447.952 9 93.760.232 1 1,963.332 - 1,963.332 - 1,963.32 - 374.113 - 1,569.219 2 2450000 6.49 6.49 -		(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு 58. ஆன்து 11.03.2017 168.558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041 843,542 1,654,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000 (4.99) (4.99)	6. 7. 8. NO	for t for t Res Bala Earn (of R 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr after e Net Pr	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items	Revaluation n the Audited previous year annualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09	9.00 8.89 nded Quar per De 7 31 9 6 2 7	7.23 6.13 ter ended cember , 2016 56.49	Nine months enc December 31, 2017 2303.80	106.21 18.79 15.92 led Nine months ended December 31, 2016 1985.82
எஸ்.காமராஜ் , காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. பத்மினி எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெகு, ராஜா னாமலைபுரம், கை 600 028. வெங்கடேஷ் எஸ்.காமராஜ் விஸ்வநாதன் கோவில் தெரு ாவரம், சென்னை 600 023. எதிர் மனுதாரர்கள் எண்.1-ல் வசித்து வந்த 2016 ருடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி ருடம் ஜான் மாதம் 24 ஆம் தேதி ருடம் ஜான் மாதம் து குட்கை வால் நீதிமன்ற நிர்வாகச் ச ழ் வழங்கப்படுவதற்கு முன்பு நன உயர் நீதிமன்றம் மாஸ்டர் ட்டில் 28.02.2018 அன்று 10.30 மணிக்கு நடவடிக்கை பார்த்து ஆட்சேயணைகளைத் வித்துக் கொன்குமாறு இதன்	website:wu 31.12.2017 அன்றுடன் வ விவரங்கள் என். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 11 இதர வருமானம் 11 வெரத்த வருமானம் 20. வரத்த சலவுகள் வெரத்த வெருமானம் 20. வரத்த சலவுகள் வெரத்த வேரைவாம் 11 விரத்த முறைவுகள் 11 விருப் முகங்கள் மற்றும் விரத்த வரும் குற்று 11 விருக்கு பற்ற சகங்கள் மற்றும் கிறப்பு சுங்கள் 11 விருக்கு மற்று சகங்கள் 12 விரிக்கு மற்றும் விரிக்கை 23 நட்ப்பு காலக்துக்கான லாமம் (VII-VIII) 24 நட்ப்பு காலக்துக்கான வாம் / (நஷ்டம்) (/ (X-X 211 குற்றின் முவற்றின் வருகைறிம் வருக்குன 211 தைத்தப்பட்ட மைக்கு வறிசிகை 212 தட்ப வான் குனறின் வகைகுனறி வனத்தத <td>r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு <u>க.க</u>காதது 31.12.2017 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,723.840 93,344,104 2,329.460 374,113 1,955,347 2450000 7.988 7.98 7.98</td> <td>Bu grading and a set of the set of the</td> <td>8, அண்ணா khivrajgrou காலான்டு காலான்டு 31.12.2016 - - - - - - - - - - - - -</td> <td>UD.COM Spanning (1) (1) (1) (1) (1) (1) (1) (1) (1) (1)</td> <td></td> <td>(ரூபாயில்) ஆன்டு த.ஆன்டு 168,558 164,066 332,824 175,554 (18,822) 552,996 1,041 843,542 1,554,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000 (4.99) (4.99)</td> <th>6. 7. 8. NO 1. TI</th> <td>for t Equi- Ress Bala Earm (of F 1. B 2. D TE: he extract Total I opera Net Pr after e Net Pr excep</td> <td>the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items rofit after tax and bional items</td> <td>Revaluation n the Audited previous year innualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63 168.62</td> <td>112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30,201 766.09 126.02 129.60</td> <td>9.00 8.89 nded Quar per 31 9 6 2 7 0 7</td> <td>106.21 7.23 6.13 ter ended cember , 2016 56.49 '4.41 '4.41</td> <td>112.97 . 26.21 25.92 Nine months enc December 31, 2017 2303.80 474.48 386.90</td> <td>2 106.21 18.79 15.92 led Nine months ended December 31, 2016 1985.82 197.07 197.07</td>	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு <u>க.க</u> காதது 31.12.2017 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,723.840 93,344,104 2,329.460 374,113 1,955,347 2450000 7.988 7.98 7.98	Bu grading and a set of the	8, அண்ணா khivrajgrou காலான்டு காலான்டு 31.12.2016 - - - - - - - - - - - - -	UD.COM Spanning (1) (1) (1) (1) (1) (1) (1) (1) (1) (1)		(ரூபாயில்) ஆன்டு த.ஆன்டு 168,558 164,066 332,824 175,554 (18,822) 552,996 1,041 843,542 1,554,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000 (4.99) (4.99)	6. 7. 8. NO 1. TI	for t Equi- Ress Bala Earm (of F 1. B 2. D TE: he extract Total I opera Net Pr after e Net Pr excep	the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items rofit after tax and bional items	Revaluation n the Audited previous year innualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63 168.62	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30,201 766.09 126.02 129.60	9.00 8.89 nded Quar per 31 9 6 2 7 0 7	106.21 7.23 6.13 ter ended cember , 2016 56.49 '4.41 '4.41	112.97 . 26.21 25.92 Nine months enc December 31, 2017 2303.80 474.48 386.90	2 106.21 18.79 15.92 led Nine months ended December 31, 2016 1985.82 197.07 197.07
. எஸ்.காமராஜ் , காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், னை 600 028. வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் விஸ்வநாதன் கோவில் தெரு ாவரம், சென்னை 600 023. எதிர் மனுதாரர்கள் ானை-600 023, அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, எண்.1-ல் வசித்து வந்த 2016 ருடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி பி போனவருமான எஸ்.காமராஜ் களின் உயில் சொத்துக்களில் றும் பாத்தியதை கோருகிற வரும் தங்களுக்குத் தக்கதைன் தால் நீதிமன்றம் மாஸ்டர் ட்டில் 28.02.2018 அன்று 10.30 மணிக்கு நடவடிக்கை ப பாத்தி ஆட்சேமணைகளைத் வித்தன் கொள்ளுமாறு இதன் அறிவிக்கப்படுகிறார்கள்.	website:wu 31.12.2017 அன்றுடன் விலரங்கள் என். விலரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 1 விலரங்கள் 1 வெரங்கள் 2 வரங்கள் 2 வரிக்கு மற்ற சனங்கள் 2 வில்குவு பெற்ற சனங்கள் 2 வரிக்குவை 2 வரிக்குவை 3 வரிக்கிலை வுன் 3 வரிக்கிலைவுகள் 3 வரிக்கிலைவுகள் 3 வரிக்கிலைவுகள் 3 வரிக்கிலைவுலைபரம் (VII-VIII) 3 வரிச்சிலைவுகள் 3 வரிசிசிலை	r புவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கா காலாண்டு 31.12.2017 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 92,132,240 93,384,104 2,329,460 2,329,460 374,113 1,955,347 2450000 7,98 7,78 2450000 7,98 7,78 25BI (பொறுப்புகளை பட்டியலிடு, ட்ட காலாண்டுக்கான நிதிற்கை	Bu gravit 411 E.mail: cs@ arrowrein@ s	8, அண்ணா khivrajgrou ிசய்யப்படாத காலாண்டு ந.ஆகாதத 31.12.2016 - - - - - - - - - - - - -	UD.COM Spanning (1) (1) (1) (1) (1) (1) (1) (1) (1) (1)		(ரூபாயில்) ஆன்டு த.ஆன்டு 168,558 164,066 332,824 175,554 (18,822) 552,996 1,041 843,542 1,554,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000 (4.99) (4.99)	6. 7. 8. NO 1. TI 2. TI	for t for t Res Bala Earn Can Can Can Can Can Can Can Can Can Ca	the period the period uity Share Capital serves (excluding serve) as shown in ance Sheet of the hings Per Share Rs,5/-each) (not a Basic: Diluted: the standalone final Particulars Income from ations rofit before tax exceptional items rofit after tax and bional items p has adopted India	Revaluation n the Audited previous year unnualized) -	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30,201 766.09 126.02 129.60 ards (Ind AS) pre	9.00 9.00 8.89 Ided Quar Der De 7 31 9 6 2 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9 7 9	7.23 6.13 ter ended cember , 2016 56.49 74.41 74.41	112.97 112.97 26.21 25.92 Nine months enc December 31, 2017 2303.80 474.48 386.90 ne Companies Act	106.21 18.79 15.92 Ied Nine months ended December 31, 2016 1985.82 197.07 197.07 2013 read with relevant
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் யாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், னை 600 028. வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . என். காவில் தெரு யுணாப், சென்னை 600 023. எதிர் மனுதாரர்கள் எனை-600 023. அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, எண்.1-ல் வசித்து வந்த 2016 ருடம் ஜ~ன் மாதம் 21 ஆம் தேதி பி போனவருமான எஸ்.காமராஜ் களின் உயில் சொத்துக்களில் றும் பாத்தியதை கோடுகிற வரும் தங்களுக்குத்தக்கதெனக் னால் நீதிமன்ற நிர்வாகச் ச நீழ் வழங்கப்படுவதற்கு முன்பு நனடி நீதிமன்றம் மாலசர் . பாத்தியதை கோடுகிற பாத்தியதை நடவடிக்கை பார்த்று ஆட்சேயணைகளைத் வீத்துக் கொள்ளுமாறு இதன் அறிவிக்கப்படுகிறார்கள். 18 - ம் ஆண்டு ஜனவ வி	website:wu வ விவரங்கள் என். விவரங்கள் வ விவரங்கள் வ விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 11 வெத்த வருமானம் 20 விர்த்த தேலவுகள் 21 விதர் வருமானம் 22 விக்கு முற்ற சகங்கள் மற்றும் சிறப்பு சகங்கள் 21 விக்கு முற்றைய லாபம் (VII-VIII) 21 விக்குமேற்ற சகங்கள் மற்றம் விக்கு மற்றக்குவன் 23 பெட்டு வி செல்தல் பிரப்பு காலக்துக்கள் வரம் மூலதுகைம் (பங்கு ஒன்றின் முகமதிபடி மூ.10/-) 21 தைதத்பப்பட சமங்கு வற்றின் வருவறுக்குவற் 21 தைதத்பிமன் வருக்கு திறுவனத்தில் காக்கல் செய்பப் (1) அடிப்பட (2) திட்பம் வற்தத்ததி) வனத்தில் தாக்கல் செய்ப்பு 31 வேற்குறிப்பிடப்பட்டவைகள் 2015-ம் வருடத்தியிய்யை (2) திட்பம் வந்தத்த திறுவனத்தில் தக்கல் செய்ப்புமன் (3) வேற்குவின்புகள் கன்திக	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலான்டுக்காக காலான்டு த.கத்காதது 31.12.2017 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 95,722.830 92,132,280 - 0,000 - 0,000 - 1,201.824 93,394,104 2,329,460 2,329,460 2,329,460 2,329,460 374,113 374,113 1,955,347 2450000 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,99 7,98 7,98 7,98 7,98 7,98 7,99 7,98 7,98 7,98 7,	Bu gravit, 414 E.mail: cs@ mr gravit, 414 E.mail: cs@ mr gravit, 50 arravit, 50 a	8, அண்ணா khivrajgrou heimutu	цр. сот இ மரதங்கள் 9 5 ஆகாதது 5 3 1, 12, 2017 31 9 5, 723, 83 9 5, 723, 84 9 5, 723, 84 9 2, 132, 280 180,000 1, 447, 52 9 3, 760, 232 1,963, 332 1,963, 332 1,963, 332 1,963, 332 1,963, 332 1,963, 332 374, 113 1,589, 219 2450000 6,49 6,49 6,49 2450000 6,49 6,49 2450000 6,49 6,49 2450000		(ரூபாவில்) ஆன்டு த. ஆன்டு 18,558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041 (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) 2450000 (4.99) (4.99)	6. 7. 8. NO 1. TI	for t for t Res Bala Earn (of F 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr after e Net Pr excep he Group Jes issue	the period the period uity Share Capital serves (excluding serve) as shown i ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a asic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items p has adopted India ad there under. The c	Revaluation n the Audited p previous year unnualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63 168.62 n Accounting Stand late of transition in to	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09 126.02 129.60 ards (Ind AS) prei Ind AS is April 1,	112.97 9.00 8.89 nded Quar per De 7 31 9 6 2 7 0 7 2 7 0 7 2 7 0 7 2016 and accord	7.23 6.13 ter ended cember , 2016 56.49 74.41 74.41 rection 133 of th ingly, these cc	112.97 . 26.21 25.92 Nine months enc December 31,2017 2303.80 474.48 386.90 The Companies Act nsolidated and stated and sta	106.21 18.79 15.92 Ied Nine months ended December 31, 2016 1985.82 197.07 197.07 2013 read with relevant notalone financial results
. எஸ்.காமராஜ் , காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், னை 600 028. வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் விஸ்வநாதன் கோவில் தெரு ாவரம், சென்னை 600 023. 	website:ww. 31.12.2017 அன்றுடன் வ என். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 1 தொ வருமானம் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 1 இதர வருமானம் 1 வேத்த வருமானம் 1 வேத்த வருமானம் 1 வேத்த வருமானம் 1 வேத்த வருமானம் 2 வர்த்த சத்தில் உள்ள சரக்கின் கொள்முதல் ஆ. வர்த்த சலவுகள் 2 குற் செலவுகள் 2 கிறும் பயன்பாடு இதலவு 2 விலக்கு பெற்ற ரகங்கள் மற்றும் கிறப்பு ரகங்கள் வரிக்கு முந்தைய லாபம் (VII-VIII) 2 விலக்கு பெற்ற ரகங்கள் 2 கிறப்பு ரகங்கள் பி 3 விலக்குவற்ற காக்கள் 3 விலக்கு வற்ற காக்கள் 4 கில குற்ற காக்கள் 5 விட்டு களிக்களை 4 கிக்கு மற்ற வரி வெத்த வற்றும் வர்த்தக திறுவனத்தில காக்க வெயப்பா (2) திட்டம் குறைத்தது 3 வேற்தன் இவரைத்தில காக்கல் வெயப்ப்ப 4 விக்க வரத்தக திறுவனத்தில காக்க வெயப்ப்ப 5 வருட்டு வர்த்தக திறுவனத்தில காக்க வெயப்ப 6 வர்த்தக திறுவனத்	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலான்டுக்காக காலான்டு த.கதாதது 31.12.2017 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 95,722,830 92,132,280 0,000 734 93,394,104 93,394,104 2,329,460 2,329,460 374,113 1,955,347 2450000 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,98 7,9	Bu grown.411 E.mail: cs@ mr grown&cs@ arrown&cs@ arrown&cs@	8, அண்ணா khivrajgrou hawwuiuடாத காலாண்டு ந.ஆகாதத 31.12.2016 - - - 276,498 119,034 395,532 (395,532) - (395,532) - (395,532) - (395,532) - (395,532) - (395,532) - - - (395,532) - - - - - - - - - - - - -	UD. Com (5) திநிலை (U) (4) 9 மரதம்கள் 9 9 மரதம்கள் 9 9 பரதம்கள் 9 31.12.2017 31 95.722.830 734 95.723.864 92.132.280 180,000 1.447,952 93.760,282 1.963,332 1.963,332 1.963,332 1.963,332 374,113 1.589,219 2.450000 6.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0.49 0		(ரூபாயில்) ஆன்டு த.ஆன்டு நக.ஆனது 31.03.2017 168,558 164,066 332,824 175,554 (18,822) 552,996 1,041 843,542 1,554,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000 (4,99) (4,99)	6. 7. 8. NO 1. TI 2. TI	for t for t Res Bala Earn (of R 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr after e Net Pr excep he Group Jes issue ave been	the period the period uity Share Capital serves (excluding serve) as shown in ance Sheet of the hings Per Share Rs,5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items p has adopted India ed there under. The of n prepared in accord	Revaluation n the Audited previous year innualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63 168.62 n Accounting Stand tate of transition in the reco	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09 126.02 129.60 ards (Ind AS) pre Ind AS is April 1, prition and measured	112.97 9.00 8.89 nded Quar per 31 9 6 2 7 0 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7	7.23 6.13 ter ended cember , 2016 56.49 4.41 4.41 4.41 4.41 4.41	112.97 . 26,21 25.92 Nine months enc December 31,2017 2303.80 474.48 386.90 re Companies Act nsolidated and sta - "Interim Finance	106.21 18.79 15.92 Ied Nine months ended December 31, 2016 1985.82 197.07 197.07 197.07 131 read with relevant ndalone financial results ial Reporting" and other
எஸ்.காமராஜ் , காசி விஸ்வநாதன் கோவில் ாவரம், சென்னை 600 023. பத்மினி எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெகு, ராஜா னாமலைபுரம், கை 600 028. வெங்கடேஷ் எஸ்.காமராஜ் 	website:wu 31.12.2017 அன்றுடன் வினான். விவரங்கள் வினான். விவரங்கள் பி தொ வருமானம் இது வருமானம் பி தொ வருமானம் இது வருமானம் பி விவரங்கள் பி வெரன் விவரங்கள் பி விவரங்கள் பி இதர வருமானம் பி வித்த எதிவில் இருந்து வருமானம் பி வித்த எதிவில் உள்ள எந்கின் கொள்முதல் ஆ. வர்த்த எதிவில் உள்ள எந்கின் கொள்முதல் ஆ. வர்த்த எதிவில் உள்ள எந்கின் கொள்முதல் பி விக்கு மற்ற சுகங்கள் எற்றும் சிறப்பு ரகங்கள் விக்கு முந்தைய லாபம் (UII-VIII) பி விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முற்தைய லாபம் (VII-VIII) பி விசிசெலவுகள் பி விசிசெலவுகள் பி விசிசிசுவத்துகளை லாபம் (VII-VIII) பி விசிசிசுவதிதன் விக்கு மற்றைகள் பி விசுவத்தக திறுவனதன் (நக்குடம்) (X-X XII வெழ்தன்றின் பருவருகளிகள் வையாம் (காதிலிம் இன்றில் காக்கல் வெயிம்மன் விசிசிக்கள்	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95,722,830 92,132,2017 93,94,104 1,201,824 93,94,104 2,329,460 2,329,460 2,329,460 374,113 374,113 374,113 374,113 () 2,329,460 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 37	Bu grading and a second a sec	8, அண்ணா khivrajgrou hawwiuiடாத காலாண்டு ந.ஆகாதத 31.12.2016 - - 276,498 119,034 395,532 (395,532) (395,532) - (395,532) - (395,532) - (395,532) - (395,532) - (395,532) - (395,532) - (395,532) - - (395,532) - - - (395,532) - - - - - - - - - - - - -	UD.COM		(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,824 175,554 (18,822) 552,996 552,996 (1,843,542 1,564,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,89) - (1,221,	6. 7. 8. NO 1. TI 2. TI n	for t for t Ress Bala Earn (of R 1. B 2. D TE: he extract Total I opera Net Pr after e Net Pr excep he Groupules issue ave been coounting	the period ity Share Capital serves (excluding serve) as shown in ance Sheet of the hings Per Share Rs,5/-each) (not a basic: biluted: to f standalone finan Particulars Income from ations rofit before tax exceptional items phas adopted India ad there under. The of here pared in accord principles general	Revaluation n the Audited previous year unnualized) -	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09 126.02 129.60 ards (Ind AS) pre Ind AS is April 1, prition and measured	112.97 9.00 8.89 nded Quar per 31 9 6 2 7 0 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7	7.23 6.13 ter ended cember , 2016 56.49 4.41 4.41 4.41 4.41 4.41	112.97 . 26,21 25.92 Nine months enc December 31,2017 2303.80 474.48 386.90 re Companies Act nsolidated and sta - "Interim Finance	106.21 18.79 15.92 Ied Nine months ended December 31, 2016 1985.82 197.07 197.07 2013 read with relevant notalone financial results
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் யாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . விஸ்கடேஷ் . எஸ்.காமராஜ் எதிர் மனுதாரர்கள் மன்.ப.ல் வசித்து வந்த 2016 ருடம் ஜான் சோவில் தெரு, எண்.ப.ல் வசித்து வந்த 2016 ருடம் ஜான் மாதம் 21 ஆம் தேதி பாவரம், தின்னை 600 023. எதிர் மனுதார்கள் கானை 600 023 எதிர் மனுதாரர்கள் கானை 600 023 எதிர் மனுதாரர்கள் கான்.ப.ல் வசித்து வந்த 2016 ருடம் ஜான் மாதம் 21 ஆம் தேதி பு போனவருமைன் எஸ்.காமராஜ் களின் உயில் சொத்துக்கதெனக் னால் நீதிமன்ற நிர்வாகச் ச நழ் வழங்கப்படுவதற்கு முன்பு னை உயர் நீதிமன்ற நிர்வாகச் ச நழ் வழங்கப்படுவதற்கு முன்பு ற 10.30 மனிக்கு நடவடிக்கை ப் பார்த்து ஆட்சேயனைகளைத் வித்துக் கொள்ளுமாறு இதன் அறிவிக்கப்படுகிறார்கள். 18 – ம் ஆன் டு ஜன வரி 24 – ம் தேதி சென்னையில் பாப்பமிட்டது.	website:wu 31.12.2017 அன்றுடன் வ என். என். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 1 விவரங்கள் விவரங்கள் என். 1 விவரங்கள் 1 விவரங்கள் 1 விதர வருமானம் 11 விதர வருமானம் 24. வர்த்த சர்கிள் ஏற்றப் (இறக்கம் மற்றம் பனிகள் இ. ஊறிய் பயன்படு இறக்கம் மற்றம் பனிகள் இ. உறிதர செலவுகள் 26. வர்த்த சலைபுகள் வெரஞ் மற்றது மாயல் (III-IV) 11 கிறுப்பு ரகங்கள் மற்றம் விக்கு மற்றதைய லாபம் (VII-VIII) 27 விக்கு மற்றதைய லாபம் (VII-VIII) 28 விக்கு மற்றதைய லாபம் (VII-VIII) 29 பட்டி வரி ஆ. டெட்டம் வரி கெசுவத்தம் வரிசிசெசலவுகள் பி. வர்த்து வரிசிசெசலவுகள் (பங்கு ஒன்றின் முகமதிபு ரூ.10/-) 211 கமயக்கு தன்றின் வுகம்திய (மு.10/-) 211 கமயக்கு தன்றின் வுகமதிய (மா.20/-) 211 கமயக்கு தன்றின் வுகம்திய (பி.20/-) 211 கமங்கு என்றின் வுகம்திய (மர்கள் (2) திட்டம் கள் கனி வருவைர் (10/-) 211 விக்கு வந்தாக திறுவனத்தல் கைக்கைய செயய்பட (2) திட்டம் வர்தத்த திறுவனத்தில் கல் செய்ய (1) பி.20-ம் வந்து கிறுவிக்கு விக்குவிக்கைக் விசிய (1) பி.20-ம் வந்துகிறுவிக்கு விக்கு	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95,722,830 92,132,2017 93,94,104 1,201,824 93,94,104 2,329,460 2,329,460 2,329,460 374,113 374,113 374,113 374,113 () 2,329,460 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 374,113 37	Bu grading and a second a sec	8, அண்ணா khivrajgrou hawwiuiடாத காலாண்டு ந.ஆகாதத 31.12.2016 - - 276,498 119,034 395,532 (395,532) (395,532) - (395,532) - (395,532) - (395,532) - (395,532) - (395,532) - (395,532) - (395,532) - - (395,532) - - - (395,532) - - - - - - - - - - - - -	UD.COM		(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,824 175,554 (18,822) 552,996 552,996 (1,843,542 1,564,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,895) - (1,221,895) - (1,221,895) - (1,221,895) - (1,221,895) - (1,221,895)	6. 7. 8. NO 1. TI 2. TI n	for t for t Ress Bala Earn (of R 1. B 2. D TE: he extract Total I opera Net Pr after e Net Pr excep he Groupules issue ave been coounting	the period the period uity Share Capital serves (excluding serve) as shown in ance Sheet of the hings Per Share Rs,5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items p has adopted India ed there under. The of n prepared in accord	Revaluation n the Audited previous year unnualized) -	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09 126.02 129.60 ards (Ind AS) pre Ind AS is April 1, prition and measured	112.97 9.00 8.89 nded Quar per 31 9 6 2 7 0 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7 2 7	7.23 6.13 ter ended cember , 2016 56.49 4.41 4.41 4.41 4.41 4.41	112.97 . 26,21 25.92 Nine months enc December 31,2017 2303.80 474.48 386.90 re Companies Act nsolidated and sta - "Interim Finance	106.21 18.79 15.92 Ied Nine months ended December 31, 2016 1985.82 197.07 197.07 197.07 131 read with relevant ndalone financial results ial Reporting" and other
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் யாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், கை 600 028. .வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ்	website:wu 31.12.2017 அன்றுடன் என். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 1 இதர வருமானம் 1 தெர வருமானம் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 11 தெர வருமானம் 12 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 13 வேரத்த வருமானம் 14 வேரத்த வருமானம் 17 செல்து வருமானம் எர்க்கின் கொள் முதல் ஆ. வர்த்த சேலில் எற்றம் தில்ல ந்றும் பனிகள் இ. ஊழியர் பயன்பாட்டு செலவு 16 வேரத்த சேலவுகள் விக்கு முந்தைய லாபம் (III-IVI) 21 கில் குற்ற சகங்கள் விக்கு முந்தைய லாபம் (VII-VIII) 21 கில் குற்ற சுகங்கள் விக்கு முந்தைய லாபம் (VII-VIII) 21 கவிசிசெலவுகள் பட்டி எலத்துக்களை லாபம் / (நஷ்டம்) (IX-X XII 21 தடப்பு களி ஆக் டெபர்டு விசுவதிபடி ரு.10/-) 21 கவிசிசெலவுகள் படிக்கு அன்றின் வருவாய் / (நஷ்ட்டில் (பங்கு அன்றின் வருவதிப் (நூல்) பட்- (2) திட்டம் அதைந்தது 31 விசிகு வந்தக திறுவனத்தில் தாக்கல செயல்ப்ப (1) அட்பதல் வெர்த்தக திறுவனத்தில் தாக்கல செயல்ப படிக்கு வந்தக திறுவனதில் தாகின் பேது பன்ப (திது விசிபன் தன் கணக்கியல் தெறிப்–பட்டது மனைகின் வோன் குறுதேது 2015-ம் வருடத்திமீடம் இது வைகள் வேர் இதியன் எனக் கணக்கியல் தெறிபேட்டு முறைதன் பிதிழன் இன் கணக்கியல் தெறிபேடு முறைகள் அதிழய் கைக் கணக்கியல் திதிபேடு மறைகள் பிதிழிப்	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு 5.ஆசாதது 31.12.2017 95.722.830 92.132.2017 93.94.104 1.201.824 93.94.104 () 2.329.460 2.329.460 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.450000 7.98 7.98 EBI (பொறுப்புகளை பட்டியலிடு ட்ட காலாண்டுக்கான திதிற்கை ால் ஹ ஆய்வு செய்யப்பட்டு பி பிட்டப் யாகனங்களின் வர்த்தச க்யில் தெறியீட்டு முறைகள்) வளுகிர பட்டிய கானாங்களின் வர்த்தச க்யில் தெறியீட்டு முறைகள்) வளுகிர	Bu grading and a second a se	8. அண்ணா khivrajgrou hawwuiuடாத காலாண்டு ந.ஆகாதத 31.12.2016 - - 276,498 119,034 395,532 (395,532) (395,532) (395,532) - (395,532) 2450000 (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1	UD.COM Spanner (1996) 9 urgsides (1996) 1 (1996) 9 ((ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,824 175,554 (18,822) 552,996 552,996 552,996 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000 (4.99) (4.99) (4.99) (4.99)	6. 7. 8. NO 1. TI 2. TI n n a a p	for t for t Ress Bala Earn (of R 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr after e Net Pr excep he Group Jes issue ave bean coounting eriod figu	the period ity Share Capital serves (excluding serve) as shown in ance Sheet of the hings Per Share Rs,5/-each) (not a Basic: Diluted: ct of standalone final Carticulars Income from ations rofit before tax exceptional items p has adopted India ed there under. The of n prepared in accorr g principles general ures have been resta	Revaluation n the Audited previous year annualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63 168.62 n Accounting Stand tance with the reco yaccepted in India.	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30, 201 766.09 126.02 129.60 ards (Ind AS) pri Ind AS is April 1, nition and meas "he impact of transition of transity of transity of transition of transition of transity of transi	112.97 9.00 8.89 ber 7 31 9 6 2 7 31 9 6 2 7 31 9 6 2 7 31 9 6 2 7 31 9 6 2 7 2016 and accord surgement princip insition has been at the surgement of the surgement at the surgement of th	106.21 7.23 6.13 ter ended cember , 2016 56.49 '4.41 '4.41 '4.41 'estion 133 of tt less in Ind AS 3 secounted for in	112.97 . 26,21 25.92 Nine months enc December 31,2017 2303.80 474.48 386.90 re Companies Act nsolidated and sta 4 - "Interim Finance the opening reserved"	106.21 18.79 15.92 Ied Nine months ended December 31, 2016 1985.82 197.07 197.07 2013 read with relevant ndalone financial results ial Reporting" and other ves and the comparative
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் யாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . வெங்கடேஷ் . வெங்கடேஷ் . வெங்கடேஷ் . விஸ்வநாதன் கோவில் தெரு யாவரம், சென்னை 600 023. 	website:wu 31.12.2017 அன்றுடன் வி என். விவரங்கள் ப செயல்பாடுகளில் இருந்து வருமானம் II இதர வருமானம் III வேரத் வருமானம் III வேரன் எர்க்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள இதற்ற வருகள் கைக்கு பெற்ற ரகங்கள் விக்கு முந்தைய லாபம் (III-IVI) பி விக்கு முந்த ரகங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள் விக்கு முந்தது மனபும் (III-IVI) பி விக்கு முந்த ரகங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள் விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முற்ற ரகங்கள் விக்கு முற்தைய லாபம் (INI-VII) பி விக்கு முற்தைய லாபம் (VII-VIII) பி விக்கு மற்தைய லாபம் (VII-VIII) பி விக்கு மற்ற காக்கி விக்கு மற்றது வாம் (INI-VII) பி விக்கு மற்றது விசிலைவுன் (INI-VII) பி விக்கு மற்றத்தது பி விக்கு மற்றத்தது ஆப்பாட பி மன் வந்தக திறுவனத்தில் தாக்கல செயம்படுத்து 3) மேற்களு பிழல்பதை விதிலைவாள்கள் என் கருமை வில்பனியனது கலைக்கில் கைகில் கைகில் கைகில் குதிதிப்பு வணக்கியல் தெதியிட்டு முறைதன் விதிமனதைகளி கணக்கியல் தெதியிட்டு மறைதன் திதிப்பு வணக்கிடல் திதியிட்டு முதை கது மதிப்பு வணக்கியல் தெதியிட்டு மறைகள் அதிப்பு வணக்கிடல் திதியிட்டல் தினை உற்கி அறிப்பு வணக்கிடல் திதியிட்டல் திறனை உற்கி இன் கான வைகள் இல் கான 20 பேன் இதி விடல் கு	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95.722.830 92.132.2017 93.94.104 1.201.824 93.94.104 2.329.460 2.329.460 2.329.460 374.113 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.450000 7.98 7.98 EBI (Gurguicu, asmar பட்டியலிடு, ட்ட காலாண்டுக்கான திதிற்கை என் கீரும் அறிவிக்கப்பட்டபடி பெட்டிய கணங்களின் வந்த்த கீத்லும் இருப்பின் நிதியா. முதலீட்டாளர்களின் புகாக்கள் ப	Bu grading and a second a se	8. அண்ணா khivrajgrou haiwuiuடாத காலாண்டு ந.ஆகாதத 31.12.2016 - - 276,498 119,034 395,532 (395,532) (395,532) (395,532) (395,532) - (395,532) 2450000 (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61)	UD.COM B) B) B) BO (V) - 9 urgsides 1 9 5		(ரூபாயில்) ஆண்டு த. ஆனது 31.03.2017 168,558 164,066 332,824 175,554 (18,822) 552,996 552,996 552,996 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887	6. 7. 8. NO 1. TI 2. TI n h a p 3. TI	 for t for t Equ Ress Bala Earn (of R 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr after e Net Pr excep he Group les issue ave been ccounting eriod figu he above 	the period ity Share Capital serves (excluding serve) as shown in ance Sheet of the hings Per Share Rs,5/-each) (not a Jasic: Diluted: to of standalone finan Particulars Income from ations rofit before tax exceptional items phas adopted India ad there under. The of h prepared in accord principles generall ures have been resta a is an extract of the	Revaluation n the Audited previous year unnualized) -	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30,201 766.03 126.02 129.60 ards (Ind AS) pre Ind AS is April 1. gnition and meas The impact of trans- mancial Results fi	9.00 9.00 8.89 oded Quar Der De 7 31 9 6 2 7 0 7 2016 and accord surement princip isition has been and accord surement princ	7.23 6.13 ter ended cember , 2016 56.49 74.41 74.41 74.41 74.41 74.41 74.41 74.41 74.41 74.41 74.41 74.41	Nine months enc December 31, 2017 2303.80 474.48 386.90 te Companies Act nsolidated and sta 4 - "Interim Finance the opening reser	106.21 18.79 15.92 Ied Nine months ended December 31, 2016 1985.82 197.07 197.07 197.07 131 read with relevant ndalone financial results ial Reporting" and other
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் யாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், நனை 600 028. .வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் விஸ்வநாதன் கோவில் தெரு யாவரம், சென்னை 600 023. எடுசிர் மனுதாரர்கள் ானை-600 023. அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, எண்.1-ல் வசித்து வந்த 2016 ருடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி பில் சொத்துக்களில் தமின் உயில் சொத்துக்களில் நால் பீதிமன்றம் மாஸ்டார் ட்டில் சோக்குத் தக்கதெனக் னால் நீதிமன்றம் மாஸ்டா ட்டில் 28.02.2018 அன்று . 10.30 மணிக்கு நடவடிக்கை அறிவிக்கப்படுகிறார்கள். 8- ம் ஆண் (ற ஜன வ fl 24-ம் தேதி சென்னையில் பாப்பமிட்டது. (L.முகமது சல்ம்)	website:wu வ 31.12.2017 அன்றுடன் வ என். 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 1 வெரங்கள் 1 வெரங்கள் 1 வெரங்கள் 1 வெரங்கள் 1 வாத்த வருமானம் 1 வாத்த வருமானம் 11 வாத்த வருமானம் 24. வர்த்த எழக்கில் ஏற்றம் / இறக்கம் மற்றம் பனிகள் 25. வர்த்த சலவுகள் 26. வர்த்த சலவுகள் வைக்கு மற்ற ரகங்கள் மற்றம் கிறப்பு ரகங்கள் 11 கிறப்பு ரகங்கள் 27.10 என்கன் 28. விரிக்கு மற்ற ரகங்கள் மற்றம் விக்கு முந்தைய லாபம் (VII-VIII) 29. பிரு காய்கள் 29. பிரு வரி செலவுகள் 29. பிரு பிரிக்கல்துகள் வரம் (நுடிட்ப) (IX-X 21. வரிக்கு மற்றதைய லாபம் (VII-VIII) 21. வரிக்கு மற்றதையின் முகமற்று வரி 3. விரு மற்ற வரி 31. வரிக்கு மற்ற வரம் வரு வரி கிலுகள் 32. விரிக்கு மற்ற வரி 33. விர்த்தப்பட் வான் கு வற்றுபிரி 33. விர்த விரி மு விற்ற வரம் (இன்றி 34. பிட்பு காலத்துக்கல் வரு வரி (இன்றுபிரி 35. பிர் பிர் பிர் விற்	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95.722.830 92.132.2017 93.94.104 1.201.824 93.94.104 2.329.460 2.329.460 2.329.460 374.113 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.450000 7.98 7.98 EBI (Gurguicu, asmar பட்டியலிடு, ட்ட காலாண்டுக்கான திதிற்கை என் கீரும் அறிவிக்கப்பட்டபடி பெட்டிய கணங்களின் வந்த்த கீத்லும் இருப்பின் நிதியா. முதலீட்டாளர்களின் புகாக்கள் ப	Bu grading and a second a se	8, அண்ணா khivrajgrou hawwuiui காலாண்டு <u>காலாண்டு</u> <u>31.12.2016</u> - - - - - - - - - - - - -	UD.COM (5) (5) (5) (5) (5) (5) (5) (5) (5) (5)		(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு 168,558 164,066 332,824 175,554 (18,822) 552,996 1,041 843,542 1,554,511 (1,221,887) - (1,221,887) - (1,221,887) - (1,221,887) 2450000 (4.99) (4.99) (4.99) இதுமுறையின் நகளின் கீழ் கல்பட்டது -	6. 7. 8. NO 1. TH 2. TT n a 3. TO	for t for t Res Bala Earn (of F 1. B 2. D TE: he extract Part Total I opera Net Pr after e Net Pr excep he Group Jes issue been ccounting	the period uity Share Capital serves (excluding serve) as shown is ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a asic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items p has adopted India at there under. The c n prepared in accorr g principles generall ures have been resta e is an extract of the closure Requiremer	Revaluation n the Audited p previous year unnualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63 168.62 n Accounting Stand late of transition in to tance with the reco y accepted in India tata of corransition of Fi tts) Regulations, 22	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30,201 766.02 126.02 129.60 129.60 ards (Ind AS) pre 129.60 129.60 ards SApril 1, pnition and measures the impact of trans- mancial Results fi 15. The full forr	112.97 9.00 8.89 nded Quar per De 7 31 9 6 2 7 31 9 6 2 7 31 9 6 2 7 31 9 6 2 7 9 6 2 7 9 6 2 7 9 6 2 7 9 6 2 7 9 10 7 9 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 <t< td=""><td>106.21 7.23 6.13 ter ended cember , 2016 56.49 '4.41 '4.41 'etcion 133 of th 'etcion 133 of th</td><td>112.97 . 26.21 25.92 Nine months enc December 31, 2017 2303.80 474.48 386.90 the Companies Act nsolidated and sta 4 - "Interim Finance the opening reserved and the opening reserved nder Regulation 33 e available on the</td><td>106.21 18.79 15.92 Ied Nine months ended December 31, 2016 1985.82 197.07 197.07 2013 read with relevant ndalone financial results ial Reporting" and other ves and the comparative Bof the SEBI (Listing and</td></t<>	106.21 7.23 6.13 ter ended cember , 2016 56.49 '4.41 '4.41 'etcion 133 of th 'etcion 133 of th	112.97 . 26.21 25.92 Nine months enc December 31, 2017 2303.80 474.48 386.90 the Companies Act nsolidated and sta 4 - "Interim Finance the opening reserved and the opening reserved nder Regulation 33 e available on the	106.21 18.79 15.92 Ied Nine months ended December 31, 2016 1985.82 197.07 197.07 2013 read with relevant ndalone financial results ial Reporting" and other ves and the comparative Bof the SEBI (Listing and
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் யாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு. ராஜா ணாமலைபுரம், நன 600 028. .வங்கடேஷ் . எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் காவில் தெரு. என்.1-ல் வசித்து வந்த 2016 ருடம் ஜான் மாத் 21 ஆம் தேதி பி போனவருமான எஸ்.காமராஜ் களின் உயில் சொத்துக்களில் லால் நீதிமன்றம் மாஸ்டா . பல் 28.02.2018 அன்று . பாத்தி காள்ளுமாறு இதன் அறிவிக்கப்படுகிறார்கள். . பாத்து ஆட்சேபனைகளைத் வறிவிக்கப்படுகிறார்கள். . குதனி பதீவாளர், முதலேறபு பிரிவு. உயர் நீதிமன்றம்	website:wu 31.12.2017 அன்றுடன் வி என். விவரங்கள் ப செயல்பாடுகளில் இருந்து வருமானம் II இதர வருமானம் III வேரத் வருமானம் III வேரன் எர்க்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள இதற்ற வருகள் கைக்கு பெற்ற ரகங்கள் விக்கு முந்தைய லாபம் (III-IVI) பி விக்கு முந்த ரகங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள் விக்கு முந்தது மனபும் (III-IVI) பி விக்கு முந்த ரகங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள் விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முற்ற ரகங்கள் விக்கு முற்தைய லாபம் (INI-VII) பி விக்கு முற்தைய லாபம் (VII-VIII) பி விக்கு மற்தைய லாபம் (VII-VIII) பி விக்கு மற்ற காக்கி விக்கு மற்றது வாம் (INI-VII) பி விக்கு மற்றது விசிலைவுன் (INI-VII) பி விக்கு மற்றத்தது பி விக்கு மற்றத்தது ஆப்பாட பி மன் வந்தக திறுவனத்தில் தாக்கல செயம்படுத்து 3) மேற்களு பிழல்பதை விதிலைவாள்கள் என் கருமை வில்பனியனது கலைக்கில் கைகில் கைகில் கைகில் குதிதிப்பு வணக்கியல் தெதியிட்டு முறைதன் விதிமனதைகளி கணக்கியல் தெதியிட்டு மறைதன் திதிப்பு வணக்கிடல் திதியிட்டு முதை கது மதிப்பு வணக்கியல் தெதியிட்டு மறைகள் அதிப்பு வணக்கிடல் திதியிட்டல் தினை உற்கி அறிப்பு வணக்கிடல் திதியிட்டல் திறனை உற்கி இன் கான வைகள் இல் கான 20 பேன் இதி விடல் கு	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலான்டுக்கா காலான்டு 5.ஆசாதது 31.12.2017 95.722.830 92.132.2017 93.94.104 1.201.824 93.94.104 2.329.460 2.329.460 2.329.460 374.13 374.113 () 2.329.460 374.13 374.13 374.13 () 2.450000 7.98 7.98 EBI (பொறுப்புகளை பட்டியலிடு ட்ட காலாண்டுக்கான திதிறை ால் மற ஆய்வு செய்யப்படு பெ ப்பட்ட வாகண்களின் வந்தத கீல் அறிவிக்கப்பட்டபடி 0.690000 7.98 7.98 EBI (பொறுப்புகளை பட்டியலிடு ப்பட்ட வாகண்களின் வந்தத கீல் அறிவிக்கப்பட்டபடு முறைகள்) வருகிது என் தேலும் இருப்பின் நிதியா. முதலீட்டாளர்களின் புகாக்கள் பு ய்லு காட்டப்பட்டுள்ளது.	திய எண்.414 E.mail: cs@ ன தணிக்கை 6 காலான்டு 30.09.2017 	8. அண்ணா khivrajgrou a பலான்டு காலான்டு காலான்டு 31.12.2016 - - 276,498 119,034 395,532 (395,532) (395,532) (395,532) - (395,532) (395,532) - (395,532) 2450000 (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.62) (3.95,532) 2450000 (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.62) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.61) (1.6	up.com ه روه المعالي المعالي معالي معالي المعالي ا	. பகன். பாதங்கள் 	(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு ந. ஆன்டு 11.03.2017 168.558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041 843,542 1,654,511 (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (4,99) (4,99) (4,99) (4,99) அதிமுறைமின் நகளின் கீழ் நலவின் படி நகமின் படி	6. 7. 8. NO 1. TI 2. TI rh a p 3. TI O E	 for t Equ Ress Bala Earn (of R 1. B 2. D TE: he extract Tc: Total I opera Total I opera Net Pr Arter Pr after e Net Pr after e Net Pr after e Net Pr after e Net Pr after e Net Pr after e Net Pr after of figure he Group bla bove bla bove the above 	the period uity Share Capital serves (excluding serve) as shown is ance Sheet of the nings Per Share Rs.5/-each) (not a asic: Diluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items p has adopted India at there under. The c n prepared in accorr g principles generall ures have been resta e is an extract of the closure Requiremer	Revaluation n the Audited p previous year unnualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63 168.62 n Accounting Stand late of transition in to tance with the reco y accepted in India tata of corransition of Fi tts) Regulations, 22	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30,201 766.02 126.02 129.60 129.60 ards (Ind AS) pre 129.60 129.60 ards SApril 1, pnition and measures the impact of trans- mancial Results fi 15. The full forr	112.97 9.00 8.89 nded Quar per De 7 31 9 6 2 7 31 9 6 2 7 31 9 6 2 7 31 9 6 2 7 9 6 2 7 9 6 2 7 9 6 2 7 9 6 2 7 9 10 7 9 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 10 <t< td=""><td>106.21 7.23 6.13 ter ended cember , 2016 56.49 '4.41 '4.41 'etcion 133 of th 'etcion 133 of th</td><td>112.97 . 26.21 25.92 Nine months enc December 31, 2017 2303.80 474.48 386.90 the Companies Act nsolidated and sta 4 - "Interim Finance the opening reserved and the opening reserved nder Regulation 33 e available on the</td><td>106.21 18.79 15.92 Image: Image and the second seco</td></t<>	106.21 7.23 6.13 ter ended cember , 2016 56.49 '4.41 '4.41 'etcion 133 of th 'etcion 133 of th	112.97 . 26.21 25.92 Nine months enc December 31, 2017 2303.80 474.48 386.90 the Companies Act nsolidated and sta 4 - "Interim Finance the opening reserved and the opening reserved nder Regulation 33 e available on the	106.21 18.79 15.92 Image: Image and the second seco
. எஸ்.காமராஜ் ., காசி விஸ்வநாதன் கோவில் யாவரம், சென்னை 600 023. .பத்மினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், நன 600 028. .வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் . விஸ்காமராஜ் . எஞ்சு எனில் தெரு யாவரம், சென்னை 600 023. எதிர் மனுதாரர்கள் ானை-600 023. அயனாவரம், விஸ்வநாதன் கோவில் தெரு, எண்.1-ல் வசித்து வந்த 2016 ரகுடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி பு போனவருமள் எஸ்.காமராஜ் களின் உயில் சொத்துக்களில் தனின் உயில் சொத்துக்களில் தனின் உயில் சொத்துக்களில் தற் மர்த்தியதை கோரு கிற வரும் தங்களுக்குத்தக்கதனக் னால் நீதிமன்ற நிர்வாகச் ச மூம் வழங்கப்படுகைறாக்கர். பார்த்து ஆட்சேயணைகளைத் ப் பாத்தி வதை கோரு கிற மன்பு . பார்த்து ஆட்சேயணைகளைத் பத்தன் கொள்ளுமாறு இதன் அறிவிக்கப்படுகிறாக்கா. 18 - ம் ஆன்டு ஜன வரி . 24-ம் தேதி சென்னையில் பாப்பலிட்டது. (பருகமது எஸ்) கைன்னன குன்னை குன்னை குராஜன் ரின் வழக்கறிஞர்	website:wu 31.12.2017 அன்றுடன் வி என். விவரங்கள் ப செயல்பாடுகளில் இருந்து வருமானம் II இதர வருமானம் III வேரத் வருமானம் III வேரன் எர்க்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள இதற்ற வருகள் கைக்கு பெற்ற ரகங்கள் விக்கு முந்தைய லாபம் (III-IVI) பி விக்கு முந்த ரகங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள் விக்கு முந்தது மனபும் (III-IVI) பி விக்கு முந்த ரகங்கள் மற்றும் சிறப்பு ரகங்கள் விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முந்தைய லாபம் (VII-VIII) பி விக்கு முற்ற ரகங்கள் விக்கு முற்தைய லாபம் (INI-VII) பி விக்கு முற்தைய லாபம் (VII-VIII) பி விக்கு மற்தைய லாபம் (VII-VIII) பி விக்கு மற்ற காக்கி விக்கு மற்றது வாம் (INI-VII) பி விக்கு மற்றது விசிலைவுன் (INI-VII) பி விக்கு மற்றத்தது பி விக்கு மற்றத்தது ஆப்பாட பி மன் வந்தக திறுவனத்தில் தாக்கல செயம்படுத்து 3) மேற்களு பிழல்பதை விதிலைவாள்கள் என் கருமை வில்பனியனது கலைக்கில் கைகில் கைகில் கைகில் குதிதிப்பு வணக்கியல் தெதியிட்டு முறைதன் விதிமனதைகளி கணக்கியல் தெதியிட்டு மறைதன் திதிப்பு வணக்கிடல் திதியிட்டு முதை கது மதிப்பு வணக்கியல் தெதியிட்டு மறைகள் அதிப்பு வணக்கிடல் திதியிட்டல் தினை உற்கி அறிப்பு வணக்கிடல் திதியிட்டல் திறனை உற்கி இன் கான வைகள் இல் கான 20 பேன் இதி விடல் கு	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்காக காலாண்டு த.ஆகாதது 31.12.2017 95.722.830 92.132.2017 93.94.104 1.201.824 93.94.104 2.329.460 2.329.460 2.329.460 374.113 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.329.460 374.113 () 2.450000 7.98 7.98 EBI (Gurguicu, asmar பட்டியலிடு, ட்ட காலாண்டுக்கான திதிற்கை என் கீரும் அறிவிக்கப்பட்டபடி பெட்டிய கணங்களின் வந்த்த கீத்லும் இருப்பின் நிதியா. முதலீட்டாளர்களின் புகாக்கள் ப		8, அண்ணா khivrajgrou ha wuu படாத காலாண்டு 5 . ஆகாதத 31.12.2016 - - - - - - - - - - - - -	UD.COM (5) திநிலை (уч., 9 மாதங்கள் 9 9 மாதங்கள் 9 3 1.12.2017 31 95.722.830 73 4 95.723.864 92.132.280 92.132.280 92.132.280 180,000 1.447,952 93.760,232 1,963,332 1,963,332 1,963,332 1,963,332 1,963,332 1,963,332 1,963,332 1,963,332 374,113 1,589,219 245000 6.49 8.49 245000 6.49 1.589,219 245000 6.49 1.589,219 245000 6.49 1.589,219 245000 6.49 1.589,219 245000 6.49 1.589,219 245000 6.49 1.589,219 245000 6.49 1.22016-ம் வரு.581 01.04.2016 (уъ.) 1.22016-ம் வரு.581 01.04.2016 (уъ.) 1.2016-ம் வரு.581 1.01,2016 (уъ.) 1.2016-ம் வரு.581 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.2016-00 1.		(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு ந. ஆன்டு 11.03.2017 168.558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041 843,542 1,654,511 (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (4,99) (4,99) (4,99) (4,99) அதிமுறைமின் நகளின் கீழ் நலவின் படி நகமின் படி	6. 7. 8. NO 1. TH 2. TT n n a 2. TT n n a 9. 3. TO E W	for t for t Equi- Ress Bala Earn (of R 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr after e Net Pr excep he Groupu Jes issue use isouring eriod figu	the period ity Share Capital serves (excluding serve) as shown is ance Sheet of the hings Per Share Rs.5/-each) (not a asic: biluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items p has adopted India act here under. The p has adopted India act here under. The p of the enerstal p is an extract of the closure Requiremer (s) and the Comp ndia.com).	Revaluation n the Audited p previous year unnualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63 168.62 n Accounting Stand late of transition in to dance with the reco y accepted in India. tance cringly. detailed format of Fii tts) Regulations, 22 any's website at of	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30,201 766.05 126.02 129.60 129.60 ards (Ind AS) pre 129.60 129.60 129.60 129.60 129.60 125.02 129.60 125.02 129.60 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 15	112.97 9.00 8.89 nded Quar per De 7 31 9 6 2 7 0 7 2 7 0 7 2 7 0 7 2 7 0 7 scribed under S 2016 and accord surement princip isition has been a surement princip issition has been a surement princip iss	106.21 7.23 6.13 ter ended cember , 2016 56.49 '4.41 '4.41 '4.41 'etcion 133 of th 'ingly, these cc les in Ind AS 3 iccounted for in < Exchanges u	112.97 . 26.21 25.92 Nine months enc December 31, 2017 2303.80 474.48 386.90 the Companies Act insolidated and sta 4 - "Interim Finance the opening reserved a vailable on the pack websites at	t 106.21 18.79 15.92 t 18.79 15.92 t 1985.82 1985.82 197.07 197.07 197.07 2013 read with relevant indalone financial results ial Reporting" and other ves and the comparative the SEBI (Listing and the websites of the Stock www.nseindia.com and
. எஸ்.காமராஜ் . எஸ்.காமராஜ் . காசி விஸ்வநாதன் கோவில் யவரம், சென்னை 600 023. சுவினி . எஸ்.காமராஜ் எண்.6, ஜெத் நகர் குறுக்கு தெரு, ராஜா ணாமலைபுரம், ணை 600 028. .வெங்கடேஷ் . எஸ்.காமராஜ் !. விஸ்வநாதன் கோவில் தெரு ராவரம், சென்னை 600 023. . எல்.காமராஜ் !. விஸ்வநாதன் கோவில் தெரு, எண்.1-ல் வசித்து வந்த 2016 மருடம் ஜுன் மாதம் 21 ஆம் தேதி 9 போனவருமான எஸ்.காமராஜ் களின் உயில் சொத்துக்கனென் னால் நீதிமன்ற நிர்வாகச் ச நழ் வழங்கப்படுவதற்கு முன்பு ஹ் பாத்தியதை கோகுகிற வரும் தங்களுக்குத்தக்கதென் னால் நீதிமன்ற நிர்வாகச் ச நழ் வழங்கப்படுவதற்கு முன்பு நால உயர் தீதிமன்றம் மாஸ்டர் ட்டில் 28.02.2018 அன்று > 10.30 மனிக்கு நடவடிக்கை பால்தது டீபேனைகளைத் வித்துக் கொள்ளுமாறு இதன் அறிவிக்கப்படுகிறாகன் 18 - ம் ஆன் டு ஜ னவரி > 24-ம் தேதி சென்னையில் பாப்பமிட்டது. (பகுமது சல்) கைன தேதி சென்னையில் பரப்பிட்டது. (பகுகது என்றை தேன்னை மூன் வழக்கறிஞர் ரசின் வழக்கதிஞர்	Website:wr. 31.12.2017 அன்றுடன் வ என். விவரங்கள் 1 செயல்பாடுகளில் இருந்து வருமானம் 1 விவரங்கள் 1 வெரம்கள் 1 விவரங்கள் 1 விவரங்கள் 1 விவரங்கள் 1 விவரங்கள் 1 விவரங்கள் 2 வர்த்த எழிகள் 2 வர்த்த எழிகள் 2 வர்த்த சலவுகள் 2 வர்த்த சலவுகள் 2 விக்கு முந்தைய லாபம் (III-IV) 2 விக்கு முந்தைய லாபம் (VII-VIII) 2 விக்கு முந்தைய லாபம் (VII-VIII) 3 விக்கு முந்தைய லாபம் (VII-VIII) 3 விக்கு முற்ற சுவங்கள் 3 விக்கு முற்றத்து 3 நடப்பு கால்த்துக்கான லாபம் / (நடிட்டம்) (IX-X 3 குதுத்தப்பட்ட வால்கள் வருகாறு 3 விக்கு மற்றன் வருகாறு 4 நடப்பு காலத்துக்கால வருகாறு 5 விக்கு மற்றன் வருகாறு 4 நடப்பு காலத்துக்கான லாமம் / (நடிட்டல் 5 விக்கு மற்று	r பவன்", எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலான்டுக்காக காலான்டு த.கூகாதது 31.12.2017 95.722.830 95.722.830 95.722.830 95.722.830 95.722.830 95.722.830 95.722.830 734 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 95.722.830 74 93.394.104 7.335 7.38 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98 7.98		8, அண்ணா khivrajgrou ha wuu படாத காலாண்டு 5 . ஆகாதத 31.12.2016 - - - - - - - - - - - - -	لله. ه به		(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு ந. ஆன்டு 11.03.2017 168.558 164,066 332,624 175,554 (18,622) 552,996 1,041 843,542 1,654,511 (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (1,221,887) (4,99) (4,99) (4,99) (4,99) அதிமுறைமின் நகளின் கீழ் நலவின் படி நகமின் படி	6. 7. 8. NO 1. TI 2. TI rn haa P 3. TI O E W W 4. TI	 for t for t Equ Ress Bala Earn (of R 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr after e Net Pr after e Net Pr after e Net Pr after e Net Pr after of figure he above 	the period ity Share Capital serves (excluding serve) as shown in ance Sheet of the hings Per Share Rs,5/-each) (not a Basic: Diluted: at of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items p has adopted India ed there under. The of a prepared in accorr g principles general ures have been resta is an extract of the closure Requirement (s) and the Comp ndia.com). e results were review	Revaluation n the Audited p previous year unnualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63 168.62 n Accounting Stand late of transition in to dance with the reco y accepted in India. tance cringly. detailed format of Fii tts) Regulations, 22 any's website at of	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30,201 766.05 126.02 129.60 129.60 ards (Ind AS) pre 129.60 129.60 129.60 129.60 129.60 125.02 129.60 125.02 129.60 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 15	112.97 9.00 8.89 nded Quar per De 7 31 9 6 2 7 0 7 2 7 0 7 2 7 0 7 2 7 0 7 scribed under S 2016 and accord surement princip isition has been a surement princi	106.21 7.23 6.13 ter ended cember , 2016 56.49 '4.41 '4.41 '4.41 'etcion 133 of th 'ingly, these cc les in Ind AS 3 iccounted for in < Exchanges u	112.97 . 26.21 25.92 Nine months enc December 31, 2017 2303.80 474.48 386.90 the Companies Act insolidated and sta 4 - "Interim Finance the opening reserved a vailable on the pack websites at	106.21 18.79 15.92 Image: Image and the second seco
 எஸ்.காமராஜ் வங்கடேஷ் எஸ்.காமராஜ் வங்கடேஷ் எஸ்.காமராஜ் வங்கடேஷ் எஸ்.காமராஜ் வங்கடேஷ் எஸ்.காமராஜ் வங்கடேஷ் எஸ்.காமராஜ் வங்கடேஷ் எஸ்.காமராஜ் என்ன 600 023. எதிர் மனுதாரர்கள் என்.100 023. எதிர் மனுதரர்கள் என்.100 023. எதிர் மனுதரார்கள் என்.100 023. எதிர் மனுதரர்கள் என்.100 023. எதிர் மனுதரர்கள் என்.100 023. எதிர் மனுதன் கோவில் தெரு என்.100 023. எதிர் மனுதரார்கள் என்.100 023. எதிர் மனுதர்கள் என்.500 023. எதிர் மனுதராக்கள் என்.100 023. எதிர் மனுதன் கோவில் தெரு வுக்குக்னை 600 023. என் 1.400 023. என் 5.2016 வுக்கு கொனில் தெரு வழங்கப்படுவதற்கு மன்பன் வழங்கப்படுவதற்க மாஸ்.குதன் வர்த்தி கொன்னை மில் தான் வித்தன் வர்த்து கொன்னையில் வரப்பிட்டது. (பதுகைறு பதிவன்றம், 	website:wu 31.12.2017 அன்றுடன் வி என். விவரங்கள் ப செயல்பாடுகளில் இருந்து வருமானம் II இதர வருமானம் III வேரத் வருமானம் III வேரன் எர்க்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள சாக்கின் கொள் முதல் ஆ. வந்தக சத்தில் உள்ள இதர வெரு சகங்கள் விக்கு முந்தர சகங்கள் விக்கு முந்தர சகங்கள் விக்கு முந்தது சனவதன் பிIII கிறப்பு சகங்கள் விக்கு முந்தது மனபம் (VII-VIII) விக்கு முந்தது மனபம் (ருஷ்டம்) (IX-X XII வெரத்தம் விசிசெலவுன் பிது கனத்துக்களை சைபம் / (நஷ்டம்) (IX-X XIII குலந்துப்பட்ட சமபங்கு முதைனம் புமக்கு ஒன்றின் வருவைய் (பங்கு ஒன்றின் வருவைய் (பங்கு ஒன்றின் வருவைய்) (மந்தன்துமிப் பிட்ட வைதிப்பு கு.10/-) XIII சமபங்கு அன்றிகது இறுவனத்தில் தாக்கல் வெய்யப் பிற்றக்கதும் முடிவுக் தனிகிகைவாள்கள் சுருவ ஒய்பதல் பெறப்பட்டது. 3) வேற்குற்றிபிடப்பட்டவைன் 2015-ம் வருடத்திய SE கீழ் பங்கு வந்தக திறுவனதில் தாக்கல் வெய்யப் 0) மேற்கானும் முடிவுகன் தனிகைவாள்கள் குருவ ஒய்வதல் தெறிபேட்டு முதைதன கணக்கியல் தெறிபேடு முறைகள் விதிமுதைவி கணக்கியல் தெறிபேடு முறைகள் விதிமதைவுக் கணக்கியல் தெறிபே முறைகள் விதிமனதனி இப்பு கண்டு விதிப்பு முறைதன் அதிப்பு கணக்கட்பப்பும்.	r பவன்'', எண்.617, பு ww.castletraders.in; முடிந்த காலாண்டுக்கான காலாண்டு த.ஆசாதது 31.12.2017 95,722.830 92,132.2017 93,94.104 1,201.824 93,394.104 1,201.824 93,394.104 () 2,329,460 2,329,460 2,329,460 2,329,460 2,329,460 374.113 () 2,329,460 2,329,460 374.113 () 2,329,460 7,38 7,38 () 2,329,460 7,38 () 2,329,460 7,38 () 2,329,460 () 2,329,460 () 2,329,460 () 2,329,460 () 2,329,460 () 2,329,460 () 2,329,460 () 2,329,4		8, அண்ணா khivrajgrou ha wuu படாத காலாண்டு 5 . ஆகாதத 31.12.2016 - - - - - - - - - - - - -	لله. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم. الم.		(ரூபாயில்) ஆண்டு த. ஆன்டு ந. ஆன்து 11.03.2017 168.558 184.066 332.624 175.554 (18.622) 552.996 1.041 843.542 1.654.511 (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - (1.221.887) - - - - - - - - - - - - - - - - - - -	6. 7. 8. NO 1. TI 2. TI rn haa P 3. TI O E W W 4. TI	 for t for t Equ Ress Bala Earn (of R 1. B 2. D TE: he extract Pa Total I opera Net Pr after e Net Pr after e Net Pr after e Net Pr after e Net Pr after of figure he above 	the period ity Share Capital serves (excluding serve) as shown is ance Sheet of the hings Per Share Rs.5/-each) (not a asic: biluted: ct of standalone final Particulars Income from ations rofit before tax exceptional items p has adopted India act here under. The p has adopted India act here under. The p of the enerstal p is an extract of the closure Requiremer (s) and the Comp ndia.com).	Revaluation n the Audited p previous year unnualized) - ncial results is as ur Quarter endec December 31, 2017 768.35 233.63 168.62 n Accounting Stand late of transition in to dance with the reco y accepted in India. tance cringly. detailed format of Fii tts) Regulations, 22 any's website at of	112.97 10.57 10.45 der: Quarter er Septemt 30,201 766.05 126.02 129.60 129.60 ards (Ind AS) pre 129.60 129.60 129.60 129.60 129.60 125.02 129.60 125.02 129.60 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 125.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 155.02 15	112.97 9.00 8.89 nded Quar per De 7 31 9 6 2 7 0 7 2 7 0 7 2 7 0 7 2 7 0 7 scribed under S 2016 and accord surement princip isition has been a surement princi	106.21 7.23 6.13 ter ended cember , 2016 56.49 '4.41 '4.41 '4.41 'etcion 133 of th 'ingly, these cc les in Ind AS 3 iccounted for in < Exchanges u	112.97 . 26.21 25.92 Nine months enc December 31, 2017 2303.80 474.48 386.90 the Companies Act insolidated and sta 4 - "Interim Finance the opening reserved a vailable on the pack websites at	t 106.21 18.79 15.92 t 18.79 15.92 t 1985.82 1985.82 197.07 197.07 197.07 2013 read with relevant inclalone financial results ial Reporting" and other ves and the comparative the SEBI (Listing and the websites of the Stock www.nseindia.com and